

6

இறைக் கொள்கையும் அரச நிதியும்

6.1 பொதுநோக்கு

அரசிறைச் செயலாற்றும் எதிர்பார்ப்புகளை விஞ்சிக் காணப்பட்டதன் காரணமாகவும் செலவினம் வரவு செலவுத்திட்ட ஒதுக்கங்களுக்குள் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதனாலும் 2010இல் இறைத் தொழிற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கின்றன. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட வேகம், பன்னாட்டு வர்த்தகத்தில் காணப்பட்ட படிப்படியான மீட்சி என்பன இவ்வாண்டுப் பகுதியில் அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட தலைகீழான மாற்றத்திற்குப் பங்களித்தன. மேலும், மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதற்கு வழிமுறைகள் எடுக்கப்பட்ட வேளையில் உயர் வளர்ச்சி உத்வேகத்தினை வலுப்படுத்துகின்ற அரசின் கடப்பாடு மற்றும் பல்வேறு பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கூடாக கூடியளவிற்கு பரந்த வளர்ச்சியை ஊக்குவித்தல் என்பனவற்றுடன் இணைந்து செல்லும் விதத்தில் உபாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நோக்கி மூலதனச் செலவினம் நெறிப்படுத்தப்பட்டது.

2010இன் தொடக்கப் பகுதியில் நடைபெற்ற சனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் காரணமாக 2010இற்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்பட்டது. 2010 சனவரியிலிருந்து ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் இறைத்

தொழிற்பாடுகள் கணக்கு வாக்கெடுப்பு கட்டமைப்பிற்குள் நடத்தப்பட்டன. 2010 மேயிலிருந்து யூலை வரையான காலப்பகுதியில் இறைத் தொழிற்பாடுகள் சனாதிபதியின் தீர்மானத்திற்கிணங்க அரசியல் யாப்பின் உறுப்புரை 150இன் பிரிவு 3இன் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 2010 யூனில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2010 யூலை ஒப்புதலளிக்கப்பட்டது. 2010 வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் தாமதமும், புதிய அரசிறையையும் செலவின வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்களுமே காணப்பட்ட போதும் திரண்ட இறைப் பற்றாக்குறை ஆரம்ப வரவு செலவுத்திட்ட இலக்கான மொ.உ.உற்பத்தியின் 8 சதவீதத்தில் பேணப்பட்டது.

மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் பன்னாட்டு நிதியியல் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலைமைகள் என்பன இறைப் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதிகளைத் திரட்டுவதற்கு அரசாங்கத்தினை இயலச் செய்ததன் மூலம் உள்நாட்டுக் கடன்பாட்டுத் தேவைகள் குறைக்கப்பட்டன. அரசாங்கம் பத்தாண்டு நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை போட்டி விதத்தில் வழங்கியதன் மூலமும் நீண்டகால முதிர்ச்சிகளையும் குறைந்த

வட்டி வீத அசைவுகளையும் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்கியதன் மூலமும் நிதிகளைத் திரட்டக் கூடியதாக இருந்த வேளையில் அரசாங்க பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்தும் பெற்று வந்தது. குறிப்பாக, இவ்வாண்டுப்பகுதியில் அரசாங்கத்தின் மூலவள இடைவெளியினைக் குறைப்பதற்கு வங்கி நிதியிடலின் மீது தங்கியிருப்பது குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். உள்நாட்டு மூலங்களிலிருந்து அரசாங்கத்தின் நிதியிடல் தேவைப்பாடுகள் குறைக்கப்பட்டமையானது உள்நாட்டு வட்டி வீதங்கள் மீதான அழுத்தத்தினை குறிப்பிடத்தக்களவிற்கு தளர்த்திய வேளையில் தனியார் துறையினருக்கு கூடுதலான நிதி கிடைப்பதனை இயலச் செய்தது.

6.2 இறைக் கொள்கைப் போக்கும் வழிமுறைகளும்

2010இல் இறைக்கொள்கை, வலுவான இறைப் பற்றாக்குறையினை அடைந்து கொள்வதன் மீதும் அரசு படுகடன் சமையினைக் குறைப்பதன் மீதும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்திய வேளையில் அரசு முதலீடுகள் மீதான செலவினம் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக் கூடிய மட்டத்தில் பேணப்பட்டது. 2010 இற்கான வரவு செலவுத்திட்டம் 2010 யூலையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலளிக்கப்படும் வரை ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குமான இறைத் தொழிற்பாடுகள் கணக்கு வாக்கெடுப்பு கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கானவை சனாதிபதியின் தீர்மானத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டன. 2010இற்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் காணப்பட்ட தாமதம் இவ்வாண்டுப் பகுதியில் புதிய இறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக வாய்ப்புக்களை மட்டுப்படுத்திவிட்டது.

2010இற்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்பட்ட போதும், வரி முறையினை இலகுவடுத்துவதற்கும் வரியிலிருந்தான அரசிறை உருவாக்கத்தினை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது. 15 சதவீதம் கொண்ட இறக்குமதி தீர்வை மேலதிகக் கட்டணம், பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் தீர்வை போன்ற சில வரிகள் ஒழிக்கப்பட்டமை மூலமும் சுங்கத் தீர்வை வரிப் பிரிவுகள் ஐந்திலிருந்து (0, 2.5, 6, 15 மற்றும் 28 சதவீதம்) நான்கிற்கு (0, 5, 15 மற்றும் 30 சதவீதம்) குறைக்கப்பட்டமையின் மூலமும் தீர்வை அமைப்பு இலகுவடுத்தப்பட்டது. உந்து ஊர்திகள் மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட குறிப்பிட்ட வகை இறக்குமதிகள் மீதான வரிகள் குறிப்பிடத்தக்களவிற்கு குறைக்கப்பட்டமையும் அப்

பொருட்களின் இறக்குமதியில் ஏற்பட்ட கடுமையான உயர்வும் அடக்கி வைக்கப்பட்டிருந்த கேள்வியை பிரதிபலித்ததுடன் இறக்குமதிகள் மீதான வரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறையினையும் கணிசமானவிற்கு அதிகரித்தது.

உயர்வடைந்து செல்கின்ற பன்னாட்டு பண்ட விலைகள் உள்நாட்டுச் சந்தையில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தினை தணிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வரிகளையும் திருத்தியமைத்தது. பன்னாட்டுச் சந்தைகளில் மசகெண்ணெயின் விலைகள் உயர்வடைந்தமையின் காரணமாக ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோல் மற்றும் டீசலின் இறக்குமதி மீது முழுமையான சுங்கத் தீர்வைத் தளர்த்தலொன்று வழங்கப்பட்டது. பன்னாட்டு மசகெண்ணெயின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையினைத் தொடர்ந்து 2010 நவம்பரில் சுங்கத் தீர்வைகள் குறைந்த வீதத்தில் மீள்ப் பிரயோகிக்கப்பட்டன. மேலும், உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பினைத் தடுப்பதற்காக 2010 நவம்பரில் பெற்றோல் இறக்குமதி அல்லது வழங்கல்கள் பெறுமதிசேர் வரியிலிருந்தும் விலக்கப்பட்டன. உயர்வடைந்து செல்லும் பன்னாட்டு விலைகளின் தாக்கத்தினைக் குறைப்பதற்காக பால் மா மற்றும் குறிப்பிட்ட வகை சமையல் எண்ணெய் என்பனவற்றின் இறக்குமதி மீது சுங்கத் தீர்வைத் தளர்த்தல்கள் வழங்கப்பட்டன. திட உணவுகளின் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் விலைகளை சமநிலைப்படுத்துவதற்காக இவ்வாண்டுக் காலப்பகுதியில் கோதுமைத் தானியத்தின் இறக்குமதி மீதான சுங்கத் தீர்வைகள் திருத்தியமைக்கப்பட்டன. உள்நாட்டு விலங்குத்தீன் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சோள இறக்குமதியின் மீது சுங்கத் தீர்வைத் தளர்த்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், உள்நாட்டுச் சந்தையில் விலைகளை உறுதிப்படுத்தும் பொருட்டு இவ்வாண்டுப் பகுதியில் தெரிந்தெடுக்கப்பட்ட உணவு விடயங்களின் இறக்குமதி மீது ஏற்புடைத்தான சிறப்புப் பண்டத் தீர்வையும் காலத்திற்குக் காலம் திருத்தியமைக்கப்பட்டது. மேலும், உள்நாட்டு விலைகளின் மீது பன்னாட்டு விலைகளின் தளம்பலின் தாக்கத்தினை தணிக்கும் பொருட்டு இவ்வாண்டுக் காலத்தில் பெற்றோலிய திரவ வாயு மீதான உற்பத்தித் தீர்வை பல தடவைகள் திருத்தப்பட்டன. உள்நாட்டுச் சந்தையின் வழங்கல் பற்றாக்குறைகளை நிவர்த்திக்கும் விதத்தில் முட்டைகள், முட்டை மஞ்சள் கரு, இனப்பெருக்கத்திற்கானதும் ஏனைய நோக்கங்களுக்கான கோழிக்குஞ்சு என்பனவற்றின் இறக்குமதிகள் தொடர்பான அனைத்து வரிகளும் அகற்றப்பட்ட வேளையில் கோழி இறைச்சி இறக்குமதி மீதான வரிகள் ஒன்றில் முழுமையாக நீக்கப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன.

தெரிந்தெடுக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு உதவும் விதத்தில் இவ்வாண்டுப் பகுதியில் பல வரிகள் திருத்தப்பட்டன. தோல் மற்றும் காலணிக் கைத்தொழிலுக்கான பொறிகள்

மற்றும் கருவிகளில் குறிப்பிட்ட வகைகள், உயர் தொழில்நுட்ப மருத்துவம், ஆய்வுகூடம் மற்றும் கல்விசார்ந்த கருவிகள், வேளாண்மைப் பொறிகள் மற்றும் பாகங்கள், மின்னியல் கருவிகள், தொலைத் தொடர்புட்டல் கைத்தொழிலில் பயன்படுத்துவதற்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் என்பனவற்றின் இறக்குமதிகள் பெறுமதிசேர் வரியிலிருந்தும் நீக்கப்பட்டன. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் நெருக்கடிகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைத்தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்காக மூலப் பொருட்கள் மற்றும் பொறிகளுக்கு பெரும்பாலும் ஏற்புடைத்தான சங்கத் தீர்வைகள் நீக்கப்பட்டன. மேலும், ஆபரணத் தொழிலை மேம்படுத்துவதற்காக தங்க இறக்குமதி தொடர்பான அனைத்து வரிகளும் தீர்வைகளும் நீக்கப்பட்டன. மேலும் இலங்கையைப் பன்னாட்டு பொருள் கொள்வனவு நிலையமாக மேம்படுத்தும் பொருட்டு மின்வலுப் பொருட்கள் மற்றும் அம் மின்வலுப் பொருட்களின் பாகங்கள் என்பனவற்றின் இறக்குமதி மீதான பல்வேறு வரிகளும் நீக்கப்பட்டன.

2010 ஒத்தோபர் சனாதிபதிக்கு அதன் அறிக்கைகளைச் சமர்ப்பித்த வரி விதிப்பு மீதான சனாதிபதி ஆணைக்குழு, வரி முறையினை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக பல விதந்துரைப்புக்களையும் மேற்கொண்டது. ஆணைக்குழுவின் பணி யாதெனில், விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கக்கூடிய நம்பிக்கை தரக்கூடிய வரி முறைமையொன்றினை வடிவமைக்கின்ற வேளையில் கடந்த இரு தசாப்தங்களாக அவதானிக்கப்பட்ட மொ.உ.உ.ஹ்பத்தி விகிதத்திற்கான வரியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது. அரசிறை சேகரிப்பில் காணப்பட்ட இவ் வீழ்ச்சியும் அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களில் அரசாங்கத்தின் ஈடுபாடும் அரசிறையை பெருக்குவதற்கான வழிமுறைகளின் தேவையை காட்டின. மேற்குறிப்பிட்ட இலக்குகளை எய்தும் பொருட்டு ஆணைக்குழு அரசாங்கத்தின் பல்வேறுபட்ட மட்டங்களில் பல்வேறுபட்ட வரிகளைப் பரீட்சித்துடன் வரித் தளத்தினை விரிவாக்குவதற்கும் வரி முறைமையினை இலகுபடுத்துவதற்குமான வழிமுறைகளை முன்மொழிந்த வேளையில் அரசிறைச் சேகரிப்பு முகவரமைப்புக்களின் நிருவாக முன்னேற்றங்களுக்கு பல்வேறுபட்ட விதந்துரைப்புக்களையும் மேற்கொண்டது.

அரசாங்கத்தின் பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு இறை வசதியை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் அரசிறை நிருவாகத்தினையும் செலவின முகாமைத்துவத்தினையும் நவீனமயப்படுத்துவதற்கான தேவை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அரசிறைச் சேகரிப்பினை உயர்த்துவதற்கும் செலவின முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்குமாக அனைத்தையும் உள்ளடக்கிய இறை முகாமைத்துவ சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தினை

இலங்கைக் கொண்ட இறை முகாமைத்துவ வினைத்திறன் செயற்றிட்டம் 2010இலும் தொடர்ந்தது. அரசிறைச் சேகரிப்புத் திணைக்களங்களில் தகவல் தொழில்நுட்ப முறைமைகளை அறிமுகப்படுத்தி தரமுயர்த்துவதன் மூலம் அரசிறை நிருவாக செய்முறைகளை நவீனப்படுத்துவது இச் செயற்றிட்டத்தின் முக்கிய கூறாக இருந்தது. தொடர்பான அமைச்சுக்கள், செலவிடல் முகவரமைப்புக்கள் மற்றும் ஏனைய அரச துறை நிறுவனங்கள் என்பனவற்றின் நிதியியல் முகாமைத்துவத்தினை முன்னேற்றுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அரச துறையின் நிதியியல் முகாமைத்துவ இயலளவைக் கட்டியெழுப்பி வலுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசிறைச் சேகரிப்பு முகவரமைப்புக்களிலுள்ள அலுவலர்கள் உட்பட நிதித்திட்டமிடல் அமைச்சிலான அலுவலர்களின் தேர்ச்சியை அதிகரிப்பதற்காக 'நிதியியல் ஆய்வுகள் அக்கடெமி' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொழிற்பாட்டுச் செலவுகளை முகாமைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் கடுமையான கண்காணிப்பு என்பன மீண்டெழும் செலவினத்தினை ஆரம்ப வரவு செலவுத்திட்ட ஒதுக்குகளுக்குள் கட்டுப்படுத்த உதவின. 2010இற்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2010ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களுக்கான செலவினம் 2009ஆம் ஆண்டிற்கான ஒதுக்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அமைச்சுக்கள் அவற்றின் மையக் குறிக்கோள்களின் மீது மிகுந்த கவனத்தைச் செலுத்தும் விதத்தில் ஊக்குவிக்கப்படுவதற்கு அவற்றின் வரவு செலவுத்திட்ட ஒதுக்குகளுக்குள் அவற்றின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முக்கிய முனைவொன்றாக அமைச்சுக்களின் கடமைகளையும் தொழிற்பாடுகளையும் மீள வடிவமைப்பது காணப்பட்டது. கொள்கை நடைமுறைப்படுத்தல் ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்ட வேளையில், இந் நிறுவனங்களின் செயலாற்றத்தினை மேம்படுத்துவதற்கு அரசுதுறை நிறுவனங்களுக்குத் தனியார் துறையிலிருந்தான நிபுணத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிக நவீனத்துவம் வாய்ந்ததும் வினைத்திறன் கொண்டதுமான நிருவாக முறைமைகளை உருவாக்கும் நோக்குடன் நிருவாகம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைகள், பயிற்சிகள் மற்றும் தொடர்பான சட்டங்கள் என்பனவற்றை இலகுபடுத்துவதற்குத் தேவையான விதந்துரைப்புக்களைச் செய்வதற்காக அமைச்சரவை துணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மேலும், அனைத்துத் தொடர்பான அமைச்சுக்களும் பயனின்றியிருக்கும் சொத்துக்களை உற்பத்தியாக்கத்திற்கு பயன்படுத்துவதனை அதிகரிக்கும் நோக்குடன் தனியார் துறைக்கு திறந்துவிடக் கூடிய துறைகளை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

உயர்ந்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள், விரைவுபடுத்தப்பட்ட பல்வேறு உபாய உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட வேளையில் பெருமளவிற்கு சமநிலையான பிரதேச அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு கிராமிய உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டன. இவ்வளர்ச்சிக்கு வசதியளிப்பதற்கு மொராககந்த மற்றும் களுகங்கை அபிவிருத்திச் செயற்றிட்டம் போன்ற பாரிய அளவு நீர்ப்பாசனச் செயற்றிட்டங்கள், ஜின் நிலவள கங்கை திசைதிருப்பல் செயற்றிட்டம் போன்ற ஆறுகளின் திசைதிருப்பல், மேல் கொத்தலை நீர் மின்வலு செயற்றிட்டம் போன்ற வலுச் செயற்றிட்டங்கள், தென்பகுதி விரைவுப்பாதை, கொழும்பு - கட்டுநாயக்க விரைவுப்பாதை, வெளிச்சுற்று நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலை போன்ற வீதித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டங்கள், தென் கொழும்பு துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம் (கட்டம் II) ஒலுவில் துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம் மற்றும் காலி துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம் போன்ற துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசாங்கம் கிராமிய - நகர ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக அநேக பிராந்திய அபிவிருத்தி செயற்றிட்டங்களை தொடங்கியிருக்கிறது. மேலும், கிராமிய - நகர ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் அரசாங்கம் பல பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தொடங்கியது.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், சிவில் நிருவாகத்தினை மீள உருவாக்குதல் என்பனவற்றின் பொருட்டு கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் ஆகிய இரு பிராந்திய நிகழ்ச்சித்திட்டங்கள் 2010இலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சிவில் நிர்வாகத்தினை மீள நிறுவுதல், உட்கட்டமைப்புக்களின் மீள்கட்டுமானம் மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் வாழ்வாதார மீட்சி என்பவற்றுக்காக சிறப்புச் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை சீர்திருத்துவதற்கான அரசாங்கத்தின் உபாயங்கள், இந் நிறுவனங்களின் முகாமைத்துவத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதன் மீது கவனம் செலுத்தி வருவதுடன் அவை வர்த்தக ரீதியில் ஆற்றல் வாய்ந்ததாகவும் நிதியியல் ரீதியில் சுதந்திரமானதாகவும் விளங்கும். அரசு முகாமைத்துவத்தினை நவீனமயப்படுத்துவதற்காக, பொது முகாமைத்துவ சீர்திருத்த அமைச்சு 2010இல் நிறுவப்பட்ட வேளையில், செயலாற்றும் குறைந்த, இழப்புக்களை ஏற்படுத்தும் அரசு தொழில் முயற்சிகளின்

பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மூலவளங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் அவற்றின் மூலவளங்களை உச்சளவில் பயன்படுத்துவதன் மூலம் மிகைகளை உருவாக்கும் விதத்தில் மீளப் பொறியியல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் தங்கியிருக்கும் தன்மை குறைக்கப்படுகின்றது. அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் அரசு தனியார்துறை பங்குடமைக்கான சாத்தியங்களைக் கண்டறிவதற்கு ஊக்குவிக்கப்படுகின்ற வேளையில் ஆற்றலற்ற சிறிய அரசிற்குச் சொந்தமான தொழில்

அட்டவணை 6.1

அரசிறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு

விடயம்	2009	2010		2011
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
ரூ.மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	725,566	840,716	835,129	985,920
மொத்த அரசிறை	699,644	817,516	818,220	963,320
வரி அரசிறை	618,933	728,744	725,671	861,943
வரியல்லா அரசிறை	80,711	88,772	92,549	101,377
கொடைகள்	25,922	23,200	16,909	22,600
மீள்கொடுப்பனைவைக்கழித்த செலவினமும்				
கடன் வழங்கலும்	1,201,927	1,279,553	1,280,205	1,419,664
நடைமுறை	879,575	928,339	937,094	1,017,155
மூலதனமும் தேசிய கடன் வழங்கல்களும்	322,352	351,214	343,111	402,509
இதில் அரசு முதலீடு	330,448	361,214	356,519	413,546
நடைமுறைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை (-)	-179,931	-110,824	-118,874	-53,835
முதன்மைக்கணக்கு மிகை(+)/பற்றாக்குறை(-)	166,686	-101,630	-92,485	-79,816
முழுமொத்த வரவு செலவு திட்ட மிகை (+)/பற்றாக்குறை (-)	-476,361	-438,837	-445,076	-433,744
மொத்த நிதியிடல்				
மொத்த நிதியிடல்	476,361	438,837	445,076	433,744
வெளிநாட்டு நிதியிடல் (அ)	230,807	158,000	243,788	143,750
உள்நாட்டு நிதியிடல்	245,554	280,837	201,288	289,994
சந்தைக் கடன்பாடுகள்	234,274	280,837	191,999	289,994
வங்கியல்லா	185,247	235,837	193,891	247,994
வங்கி	49,027	45,000	-1,892	42,000
நாணய மேலாண்மை	-109,241	யெ.	-32,112	யெ.
வர்த்தக வங்கிகள்	158,268	யெ.	30,220	யெ.
சந்தையல்லாக் கடன்பாடுகள்	11,280	-	9,289	-
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	15.0	15.3	14.9	15.6
மொத்த அரசிறை	14.5	14.9	14.6	15.2
வரி அரசிறை	12.8	13.3	13.0	13.6
வரியல்லா அரசிறை	1.7	1.6	1.7	1.6
கொடைகள்	0.5	0.4	0.3	0.4
செலவினமும் மீள்கொடுப்பனைவைக் கழித்த				
கடன் வழங்கலும்	24.9	23.3	22.9	22.4
நடைமுறை	18.2	16.9	16.7	16.1
மூலதனமும் தேசிய கடன் வழங்கலும்	6.7	6.4	6.1	6.4
இதில் அரசு முதலீடு	6.8	6.6	6.4	6.5
நடைமுறைக்கணக்கு மிகை (+)/ பற்றாக்குறை (-)	-3.7	-2.0	-2.1	-0.8
முதன்மைக்கணக்கு மிகை (+)/ பற்றாக்குறை (-)	-3.5	-1.8	-1.7	-1.3
முழுமொத்த வரவு செலவு திட்ட மிகை (+)/ பற்றாக்குறை (-)	-9.9	-8.0	-7.9	-6.8
மொத்த நிதியிடல்				
மொத்த நிதியிடல்	9.9	8.0	7.9	6.8
வெளிநாட்டு நிதியிடல் (அ)	4.8	2.9	4.4	2.3
உள்நாட்டு நிதியிடல்	5.1	5.1	3.6	4.6
சந்தைக் கடன்பாடுகள்	4.9	5.1	3.4	4.6
வங்கியல்லா	3.8	4.3	3.5	3.9
வங்கி	1.0	0.8	...	0.7
நாணய மேலாண்மை	-2.3	வி.கி	-0.6	வி.கி
வர்த்தக வங்கிகள்	3.3	வி.கி	0.5	வி.கி
சந்தையல்லாக் கடன்பாடுகள்	0.2	-	0.2	-
(அ) வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கப்பட்ட ரூபாவில் மூலம்: நிதி, திட்டமிடல் அமைச்சு குறித் துறைக்கப்பட்ட திறைசேரி உண்மையுக்கையும் முறிகளையும் உள்ளடக்குகின்றது				

முயற்சிகளை வர்த்தக ரீதியில் ஆற்றல் வாய்ந்தனவாக உருவாக்கும் விதத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன அல்லது ஒன்று சேர்க்கப்பட்டு வருகின்றன. உபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலுள்ள அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளும் அவற்றின் அளவு, இடர்நேர்வு, அல்லது தொழில்நுட்ப ரீதியான சிக்கல் போன்ற காரணங்களினால் தனியார் துறையினால் மேற்கொள்ள முடியாத அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளும் தொடர்ந்தும் தொழிற்பட அனுமதிக்கப்படும். நாட்டிற்கு பொருளாதார, சமூக நன்மைகளைக் கொண்டிருக்கின்ற சில பணிகள் சமூக நோக்கில் தேவையானவைகளாக இருப்பினும் கூட அவை நிதியியல் ரீதியாக தொழில் முயற்சிகளுக்கு நன்மையளிக்காவிடின் அத்தகைய பணிகளை சரியான முறையில் இலக்கிடுவதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தேசிய வரவு செலவுத்திட்டத்தின் மீதான அதன் சமை குறைக்கப்படும்.

பன்னாட்டு நிதியியல் சந்தைகளில் நிலவிய நிலைமைகளினதும் மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கையினதும் அனுசூலங்களைப் பயன்படுத்தி இவ்வாண்டுப் பகுதியில் அரசாங்கம் குறைந்த செலவில் வெளிநாட்டுக் கடன்பாடுகளைப் பெற்றுக் கொண்டது. 2010 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான மூன்றாவது பன்னாட்டு முறிகள் 6.25 சதவீத நறுக்கு வீதத்தில் வெற்றிகரமாக வழங்கப்பட்டன. இவ் வழங்கலானது பதிவேட்டில் முறியின் ஆறு மடங்கிற்குக் கூடுதலான அளவினைக் கவர்ந்து மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கையினைப் பிரதிபலித்தது. முறிகளின் வழங்கலிலிருந்து கிடைத்த பெறுகைகள் உயர் செலவுகளைக் கொண்ட உள்நாட்டுக் கடன்பாடுகளை மீளச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அரசு பிணையங்களிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள், வதிவற்றோருக்கு அனுமதிக்கப்பட்ட உச்சமட்டமான திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் மொத்த வெளிநின்ற இருப்பில் 10 சதவீதத்தில் காணப்பட்டது. இதன் விளைவாக, 2010இல் வெளிநாட்டு மூலவளங்கள் பற்றாக்குறையினை நிதியிடுவதில் ஆதிக்கமுள்ள மூலவளங்களாக மாறின. மேலும் சாதகமான முதலீட்டாளர் மனோபாவத்தின் அனுசூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகள் நீண்ட முதிர்ச்சிகளுடனும் குறைந்த விளைவு வீதங்களுடனும் வழங்கப்பட்டன.

மேம்பட்ட பேரண்ட பொருளாதார சூழல் மற்றும் மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை என்பன மூன்று தரமிடல் முகவரமைப்புக்களினால் வழங்கப்பட்ட நாட்டிற்கான தரமிடலில் பிரதிபலிக்கப்பட்டன. ஸ்டான்டட் அன்ட் புவர் இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய நாட்டிற்கான தரமிடலை உறுதியான தோற்றப்பாட்டுடன் B+ இற்கு

உயர்த்திக் கொண்ட வேளையில் பிட்ச் இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயத் தரமிடலான B+ இனை உறுதிப்படுத்திய வேளையில் தோற்றப்பாட்டினை “சாதகமான” தன்மைக்கு மாற்றிக் கொண்டது. மூடி இன்வெஸ்டர் சேர்வீஸ் B1 வெளிநாட்டு நாணய வழங்குநர் தரமிடலை உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியது. நாட்டிற்கான தரமிடலை 2014 அளவில் முதலீட்டிற்கான தரமான BBB- இற்கு உயர்த்துவதற்கான உபாயத்தினை கண்டறிவதற்காக அரசு, தனியார் துறைகளிலிருந்தான பிரதிநிதிகளைக் கொண்ட நாட்டிற்கான தரமிடல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இச் செயற்பாட்டிற்கு வசதியளிக்கும் பொருட்டு அதிகாரிகளுக்கும் தரமிடல் முகவரமைப்புக்களுக்கும் இடையேயான இணைப்பினை வலுப்படுத்துவதற்காக நாட்டிற்கான மூன்று தரமிடல் மதியுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

6.3 அரசாங்க வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள்


அரசிறையும் கொடைகளும்

அரசிறை

உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வேகமடைந்தமை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் படிப்படியாக மீண்டும் உத்வேகமடைந்தமை என்பனவற்றின் காரணமாக 2010இல் மொத்த அரசு அரசிறைச் சேகரிப்புக்கள் கணிசமானவிற்கு மேம்பட்டன. பெயரளவு நியதிகளில் மொத்த அரசிறை 2010இல் 16.9 சதவீதத்தினால் ரூ.818.2 பில்லியனுக்கு அதிகரித்து, ஆரம்ப வரவு செலவுத்திட்ட மதிப்பீடான ரூ.817.5 பில்லியன்களை விஞ்சிய வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை 2009இன் 14.5 சதவீதத்திலிருந்து 2010இல் 14.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான அரசிறையின் விகிதத்தில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக 2010இல் வரி மற்றும் வரியல்லா அரசிறை இரண்டும் பெருமளவிற்குத் திரட்டப்பட்டன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை 2009இன் 12.8 சதவீதத்திலிருந்து 13 சதவீதத்திற்கு அதிகரித்தது. வரி அரசிறைச் சேகரிப்பின் இம் மேம்பட்ட செயலாற்றத்திற்கு பெறுமதிசேர் வரி, தேசத்தினை கட்டியெழுப்பும் வரி, துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை என்பனவற்றின் அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் அதேபோன்று உற்பத்தி வரிகளிலிருந்தான உயர்ந்த அரசிறைச் சேகரிப்பும் காரணங்களாக அமைந்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரியல்லா அரசிறை 1.7 சதவீதத்தில் காணப்பட்ட போதும் பெயரளவு நியதிகளில் இது 2010இல் 14.7 சதவீதத்தினால் ரூ.92.5 பில்லியனிற்கு அதிகரித்தமைக்கு அரசு நிறுவனங்களிலிருந்தான உயர்ந்த இலாப மாற்றல்களும் பங்கிலாப மாற்றல்களுமே காரணங்களாகும்.

வரைபடம் 6.1

அரசின் அரசிறை உள்ளடக்கம் - 2010



2010இல் வரி அரசிறைச் சேகரிப்புக்கள் ரூ.725.7 பில்லியன்களாக விளங்கி முன்னைய ஆண்டினைவிட 17.2 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைக் காட்டியது. 2010இல் மொத்த அரசிறையில் வரிச் சேகரிப்பின் பங்கு 2009இனைப் போன்றே 89 சதவீதமாகக் காணப்பட்டது. வரி அரசிறைச் சேகரிப்பின் முக்கிய மூலமாக நுகர்வினை அடிப்படையாகக் கொண்ட வரிகள் விளங்கி மொத்த வரிச் சேகரிப்பில் 81.3 சதவீதத்திற்கு வகைகூறியது. பன்னாட்டு வர்த்தகங்களிலிருந்தான வரிகளின் விகிதம் 39.4 சதவீதமாக இருந்த வேளையில் உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகளிலிருந்தான வரிகளின் பங்கு 41.9 சதவீதமாகவிருந்தது.

வட்டி வருமானத்தின் மீதான பிடித்துவைத்தல் வரிகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்தான அரசிறை 2009இன் 2.9 சதவீதத்திலிருந்து 2010இல் 2.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பிடித்துவைத்தல்

வரியிலிருந்தான அரசிறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2009இன் 0.9 சதவீதத்திலிருந்து 2010இல் 0.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன், பெயரளவு நியதிகளில் 2010இல் 29.4 பில்லியனிற்கு 34 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமைக்கு 2010இல் வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, மொத்த வரிகளில் வருமான வரிகளின் பங்கு 2009இல் 22.5 சதவீதத்திலிருந்து 2010இல் 18.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கம்பனி வருமான வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2010இல் ரூ.75.2 பில்லியனுக்கு 12.7 சதவீதத்தினால் அதிகரித்த போதும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2010இல் இது 1.3 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. மொத்தக் கம்பனி வருமான வரியில் ஏறத்தாழ 24 சதவீதத்திற்கு வகைகூறும் வங்கித்தொழில் துறையின் உயர்ந்த வரிக் கொடுப்பனவுகள் கம்பனி வரி அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தன. கம்பனியல்லா வரியும் 2010இல் ரூ.31 பில்லியனுக்கு 9.8 சதவீதத்தினால் அதிகரித்து மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக கம்பனிக்கான வரியின் விகிதத்தினை 2009 இனைப் போன்று 0.6 சதவீதத்தில் பேணியது. கம்பனி மற்றும் கம்பனியல்லா வரி அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பும் அதேபோன்று வரித் தளத்தினை விரிவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் வரி இணங்குவிப்புக்கள் மேம்பட்டமையும் முக்கிய காரணங்களாக விளங்கின.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2009இன் 3.6 சதவீதத்திலிருந்து 2010இல் 3.9 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமடைந்தமையும் உயர்ந்த இறக்குமதிகளும் காரணங்களாக அமைந்தன. பெயரளவு நியதிகளில், பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 2010இல் ரூ.220.2 பில்லியனுக்கு 28.4 சதவீதத்தினால் அதிகரித்து வரவு செலவுத்திட்ட மதிப்பீடான ரூ.206.8 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. இதன் விளைவாக, மொத்த வரி அரசிறையில் பெறுமதிசேர் வரியின் பங்கு 2009இன் 27.7 சதவீதத்திலிருந்து 2010இல் 30.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உந்து ஊர்திகள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை உள்ளடக்கிய இறக்குமதியில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பின் விளைவாக இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு ரூ.99.8 பில்லியனுக்கு 47.5 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், உயர்ந்த உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் விளைவாக உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான பெறுமதிசேர் வரி 2010இல் ரூ.120.4 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தினால் அதிகரித்தது. புகையிலை மற்றும் மதுசார உற்பத்திகள் தொடர்புட்ப பணிகள் மற்றும் காப்புறுதி

அட்டவணை 6.2

அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விபரம்	2009	2010		2011
	ரூ. மில்லியன்	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
வரி அரசிறை	618,933	728,744	725,671	861,943
வருமான வரிகள்	139,558	160,344	135,623	154,883
பெ.கூ.வ	171,510	206,750	220,168	238,390
கலால் தீர்வை	97,604	120,768	129,749	152,250
இறக்குமதித் தீர்வை	79,560	84,837	64,369	92,803
ஏனைய வரிகள்	130,701	156,045	175,763	223,617
வரியல்லா அரசிறை	80,711	88,772	92,549	101,377
மொத்த அரசிறை	699,644	817,516	818,220	963,320
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
வரி அரசிறை	12.8	13.3	13.0	13.6
வருமான வரிகள்	2.9	2.9	2.4	2.4
பெ.கூ.வ	3.6	3.8	3.9	3.8
கலால் தீர்வை	2.0	2.2	2.3	2.4
இறக்குமதித் தீர்வை	1.6	1.5	1.1	1.5
இறக்குமதித் தீர்வை	2.7	2.8	3.1	3.5
வரியல்லா அரசிறை	1.7	1.6	1.7	1.6
மொத்த அரசிறை	14.5	14.9	14.6	15.2

மூலம் : நிதி, திட்டமிடல் அமைச்சு

என்பன உள்நாட்டு பொருட்கள் மற்றும் பணிகளிலிருந்தான பெறுமதிசேர் வரியின் முக்கிய மூலங்களாகக் காணப்பட்டன.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உற்பத்தி தீர்வைச் சேகரிப்புக்கள் 2 சதவீதத்திலிருந்து 2010இல் 2.3 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான உற்பத்தி வரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட உயர்ந்த அரசிறைகளே முக்கிய காரணமாகும். பெயரளவு நியதிகளில் உற்பத்தி வரிகளிலிருந்தான அரசிறை ரூ.129.7 பில்லியனுக்கு 32.9 சதவீதத்தினால் அதிகரித்து 2010 இற்கான வரவு செலவுத்திட்ட இலக்கான ரூ.120.8 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. மொத்த வரி அரசிறையில் உற்பத்தி வரியின் பங்கு 2009இன் 15.8 சதவீதத்திலிருந்து 2010இல் 17.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. உந்து ஊர்திகள் மீதான உற்பத்தித் தீர்வையிலிருந்தான அரசிறை, இவ்வாண்டுப் பகுதியில் உந்து ஊர்திகளின் இறக்குமதியில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பின் விளைவாக 2009இன் 3.2 பில்லியனிலிருந்து ரூ.21.2 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. குடிவகை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 28.5 சதவீதத்தினால் ரூ.36.6 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு கலால் தீர்வை வீதங்கள் காலத்திற்குக் காலம் உயர்த்தப்பட்டதும் (2010இல் ஏறத்தாழ 35 சதவீதம்) இவ்வாண்டுப் பகுதியில் வெறியம் சார்ந்த மற்றும் தேறல் குடிவகைகளின் உற்பத்தி முறையே 20 சதவீதத்தினாலும் 28.6 சதவீதத்தினாலும் அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன. சிகரட்டுக்கள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2009 இணைவிட இவ்வாண்டுப் பகுதியில் ரூ.40.7 பில்லியனுக்கு 8.2 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு கலால் வரி வீதங்கள் ஏறத்தாழ 18 சதவீதத்தினால் மேல் நோக்கித் திருத்தப்பட்டமையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சந்தைகள் திறக்கப்பட்டமையுடன் சிகரட் விற்பனை 2.1 சதவீதத்தினால் அதிகரித்தமையும் காரணங்களாக இருந்தன. பெற்றோலியம் மீதான உற்பத்தி வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் ரூ.28 பில்லியனுக்கு 21.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு இவ்வாண்டுப் பகுதியில் பெற்றோலிய இறக்குமதிகளின் அளவு அதிகரித்தமையே முக்கிய காரணமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இறக்குமதித் தீர்வைகள் மற்றும் சிறப்புப் பண்டத் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2009இன் 2 சதவீதத்திலிருந்து 2010இல் 1.3 சதவீதத்திற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு இறக்குமதி தீர்வைகளில் ஏற்பட்ட குறைப்பும் பல விடயங்களுக்கு தீர்வைச் சலுகைகள் வழங்கப்பட்டமையுமே முக்கிய காரணங்களாகும். மொத்த வரி அரசிறையில் இறக்குமதி தீர்வைகளின் பங்கு 2009இன்

12.9 சதவீதத்திலிருந்து 2010இல் 8.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2010இல் 19.1 சதவீதத்தினால் ரூ.64.4 பில்லியனுக்கு 1.1 சதவீதத்தினால் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் 15 சதவீதம் கொண்ட இறக்குமதித் தீர்வை மேலதிகக் கட்டணம் அகற்றப்பட்டமை, ஆண்டு முழுவதும் பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றின் மீதான முழுமையான சுங்கத் தீர்வைத் தளர்த்தல்களும் ஆண்டின் முதலரைப் பகுதியில் கோதுமைத் தானியத்தின் மீது வழங்கப்பட்ட சுங்கத் தீர்வைத் தளர்த்தல்களும் அதேபோன்று பால்மா இறக்குமதி மீதான வரிகளின் குறைப்பும் இறக்குமதித் தீர்வை சேகரிப்புக்கள் வீழ்ச்சியடைய முக்கிய காரணங்களாயிருந்தன. சராசரி சுங்கத் தீர்வை வீதம், சிறப்புப் பண்டத் தீர்வு உள்ளடங்கலாக 2009இன் 7.8 சதவீதத்திலிருந்து 2010இல் 5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து சுங்கத் தீர்வைகளின் குறைப்பு, சுங்கத் தீர்வைத் தளர்த்தல்களின் வழங்கல் மற்றும் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்களின் அகற்றல் அதேபோன்று இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி மீது பிரயோகிக்கப்பட்ட பூஜ்ய வீத தீர்வு மற்றும் வருடத்தில் சிறப்புப் பண்டத் தீர்வு திருத்தங்கள் என்பனவற்றைப் பிரதிபலித்தது. 2010இல் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.10.2 பில்லியனுக்கு 46.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமை மொத்த வரி அரசிறையில் சிறப்புப் பண்டத் தீர்வையின் பங்கினை 2009இன் 3.1 சதவீதத்திலிருந்து 2010இல் 1.4 சதவீதத்திற்குக் குறைத்தது. ஆண்டின் முதற் காலாண்டுப் பகுதியில் அரிசி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை அகற்றப்பட்டமை மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பன மீதான சிறப்புப் பண்டத் தீர்வை குறைக்கப்பட்டமை என்பன சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் வீழ்ச்சியடைய முக்கிய காரணிகளாக விளங்கின.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் துறைமுகம் மற்றும் வானூர்தி நிலையத் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில் செஸ் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் சிறிதளவால் அதிகரித்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் சேகரிப்பு 2009இன் 0.6 சதவீதத்திலிருந்து 2010இல் 0.8 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு 2010இல் இறக்குமதிகள் மீட்சியடைந்தமையும் தயாரிப்பு மற்றும் பணிகளிலிருந்தான மொத்தப் புரள்வில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக விளங்கின. பெயரளவு நியதிகளில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை 2010இல் ரூ.46.1 பில்லியனுக்கு 69.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இதற்கு

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 2009 மேயில் 3 சதவீதத்திற்கு மேல் நோக்கி திருத்தப்பட்டமையின் முழுமையான தாக்கமும் இறக்குமதிகள், தயாரிப்பு மற்றும் பணிகளிலிருந்தான மொத்தப் புரள்வு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமையும் காரணங்களாக அமைந்தன. துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலைய தீர்வையிலிருந்தான அரசிறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2009இன் 0.8 சதவீதத்திலிருந்து 2010இல் 0.9 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் பெயரளவு நியதிகளில் ரூ.49.7 பில்லியன்களுக்கு 36.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உயர்ந்த இறக்குமதிகளே காரணமாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக செஸ் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2009இன் 0.6 சதவீதத்திலிருந்து 2010இல் 0.5 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்த போதும் பெயரளவு நியதிகளில் இது 2010இல் 27.9 பில்லியன்களுக்கு 3.5 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கு, தெரிந்தெடுக்கப்பட்ட இறக்குமதி விடயங்கள் மீதான செஸ் தீர்வை நீக்கப்பட்டமையும் சீமெந்து உட்பட கட்டிட நிருமான மூலப்பொருட்களின் இறக்குமதிகள் மீதான செஸ் தீர்வை குறைக்கப்பட்டமையும் முக்கிய காரணங்களாக இருந்தன.

வரியல்லா அரசிறை 2009இனைவிட 2010இல் ரூ.92.5 பில்லியனுக்கு 14.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, அரசு நிறுவனங்களிலிருந்தான இலாபங்களும் பங்கிலாபங்களும் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். இலாபம் மற்றும் பங்கிலாபங்களிலிருந்தான வரியல்லா அரசிறை 2009 உடன் ஒப்பிடுகையில் 2010இல் 44.7 சதவீதத்தினால் அதிகரித்து மொத்த வரியல்லா அரசிறையில் இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களின் பங்குகள் 2009இன் 39.6 சதவீதத்திலிருந்து 2010இல் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கு அதிகரித்தது. வட்டி வருமானம் 2010இல் ரூ.8 பில்லியனுக்கு 11.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு 2010இல் நிலவிய குறைந்த வட்டி வீதங்களே காரணமாகும்.

கொடைகள்

வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கின் தொடர்ச்சியாக, வெளிநாட்டு கொடைப் பெறுகைகள் 2010இல் ரூ.16.9 பில்லியன்களுக்கு 34.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இலங்கை மத்திய வருமான நாடொன்றாக தகுதி பெற்றிருப்பதனாலும் அநேகமாக ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இறைப் பிரச்சனைகளின் காரணமாக அந் நாடுகளிலிருந்தான கொடைகள் பெறுகைகள் குறைவடைந்தமையும் 2010இல் வெளிநாட்டுக் கொடைகள் வீழ்ச்சியடைய பங்களித்தன. வெளிநாட்டுக் கொடைகள் முக்கியமாக பல்புடைக் கொடையாளர்களிடமிருந்து கிடைத்ததுடன் 2010இல் மொத்தக் கொடைப் பெறுகைகளின் 67.1 சதவீதத்திற்கும் இது வகைகூறியது.


செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்

மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2009இன் மொ.உ.உற்பத்தியின் 24.9 சதவீதத்திலிருந்து 2010இல் மொ.உ.உற்பத்தியின் 22.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு மீண்டெழும் செலவினத்தினை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த முயற்சிகள் காரணமாகவிருந்த வேளையில் மூலதனச் செலவினம் விரும்பத்தக்க மட்டத்தில் பேணப்பட்டது. மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2.0 சதவீதப் புள்ளியினால் குறைவடைந்தமை, மீண்டெழும் செலவினம் 1.5 சதவீதப் புள்ளியினாலும் மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 0.5 சதவீதப் புள்ளியினாலும் குறைவடைந்தமைகளின் இணைந்த விளைவாகும். எனினும், பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2010இல் 6.5 சதவீதத்தினால் ரூ.1,280.2 பில்லியனுக்கு அதிகரித்தன.

அட்டவணை 6.3 செலவினத்தினுடைய பொருளாதாரப் பகுப்பாய்வும் மீள்கொடுப்பளவு கழித்த கடன்வழங்கலும்

விடயம்	2009		2010		2011	
	ரூ. பில்லியன்		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	மதிப்பீடுகள்
நடைமுறைச் செலவினம்						
பொருட்கள் பணிகள் மீதான செலவு	879,575	928,339	937,094	1,017,155		
இதில் சம்பளங்களும் கூலிகளும்	379,731	388,246	388,286	455,686		
வட்டிக் கொடுப்பனவுகள்	271,229	296,710	300,558	344,023		
வெளிநாட்டு உள்நாட்டு	309,675	337,207	352,592	353,928		
நடைமுறை மாற்றல்களும்	35,698	40,480	55,464	44,528		
உதவிக் கொடுப்பனவுகளும்	273,978	296,727	297,127	309,400		
இதில் குடும்ப அலகுகளுக்கும்	190,168	202,886	196,216	207,541		
ஏனைய துறைகளுக்கும்	148,993	160,561	156,194	165,182		
சமுத்தி ஒப்புவதியங்கள்	9,267	9,300	9,241	9,300		
வளமாக்கி உதவிக் கொடுப்பனவு	85,139	93,000	90,995	98,000		
ஏனையவை	26,935	30,000	26,028	20,000		
மூலதனச் செலவினம்	27,652	28,261	29,931	37,882		
உண்மைச் சொத்துக்களின் கையேடு	277,416	304,307	302,087	351,899		
மூலதன மாற்றல்கள்	143,590	170,249	158,488	199,579		
குறைச் செலவினம் ஏற்பாடு	133,826	143,482	140,599	168,975		
மீள் கொடுப்பளவு கழித்த கடன் வழங்கல்	-	-9,424	-	-16,654		
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	44,936	46,907	41,025	50,609		
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்						
மொ.உ.உ. இன் சதவீதமாக						
நடைமுறைச் செலவினம்	18.2	16.9	16.7	16.1		
பொருட்கள் பணிகள் மீதான செலவு	7.9	7.1	6.9	7.2		
இதில் சம்பளங்களும் கூலிகளும்	5.6	5.4	5.4	5.4		
வட்டிக் கொடுப்பனவுகளும்	6.4	6.1	6.3	5.6		
வெளிநாட்டு	0.7	0.7	1.0	0.7		
உள்நாட்டு	5.7	5.4	5.3	4.9		
நடைமுறை மாற்றல்களும்						
உதவிக் கொடுப்பனவுகளும்	3.9	3.7	3.5	3.3		
இதில் குடும்ப அலகுகளும்						
ஏனைய துறைகளும்	3.1	2.9	2.8	2.6		
சமுத்தி	0.2	0.2	0.2	0.1		
ஒப்புவதியங்கள்	1.8	1.7	1.6	1.5		
வளமாக்கி உதவிக் கொடுப்பனவு	0.6	0.5	0.5	0.3		
ஏனையவை	0.6	0.5	0.5	0.6		
மூலதனச் செலவினம்	5.7	5.5	5.4	5.6		
உண்மைச் சொத்துக்களின் கையேடு	3.0	3.1	2.8	3.1		
மூலதன மாற்றல்கள்	2.8	2.6	2.6	2.7		
குறைச் செலவினம்	-	-0.2	-	-0.3		
மீள் கொடுப்பளவு கழித்த கடன் வழங்கல்	0.9	0.9	0.7	0.8		
மொத்த செலவினமும் தேறிய கடன்வழங்கலும்	24.9	23.3	22.9	22.4		

மூலம் : நிதி, திட்டமிடல் அமைச்சு



மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2009இன் 18.2 சதவீதத்திலிருந்து 2010இல் 16.7 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்து மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளைப் பிரதிபலித்தது. பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2010இல் ரூ.937.1 பில்லியனுக்கு 6.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு சம்பளங்கள், கூலிகள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாகும். பாதுகாப்புடன் தொடர்பான கொள்வனவுச் செலவினம் குறைவடைந்தமையானது மீண்டெழும் செலவினத்தின் பெயரளவு அதிகரிப்பினை குறைந்தளவிற்கு கட்டுப்படுத்த உதவியது.

மாகாண சபைகளிலுள்ளவர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2010இல் ரூ.300.6 பில்லியனுக்கு 10.8 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், இது மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2009இன் 5.6 சதவீதத்திலிருந்து 2010இல் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மொத்த மீண்டெழும் செலவினத்தினால் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்கு 2009இன் 31 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2010இல் 32 சதவீதத்திற்கு அதிகரித்து சிறிதளவு உயர்வாகக் காணப்பட்டது. மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படி 2010 சனவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ரூ.5,250 இற்கு ரூ.750 இனால் அதிகரித்தமையும் பாதுகாப்பு ஆணையினருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட ரூ.1,000 கொண்ட சிறப்புக் கொடுப்பனவும் 2009 நவம்பர் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஆணையினருக்கும் வழங்கப்பட்ட தொழிற்பாட்டு இடர்நேர்வுப்படியும் 2010இல் சம்பளங்கள் மற்றும் கூலிகளில் பெயரளவு அதிகரிப்பு ஏற்பட பங்களித்தன.

2010இல் பெயரளவு நியதிகளில் வட்டிச் செலவினம் 13.9 சதவீதத்தினால் ரூ.352.6 பில்லியனுக்கு அதிகரித்த போதும் இது 2009இல் பதிவு செய்யப்பட்ட 45.7 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைவிடக் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக,

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வட்டிச் செலவினம் முன்னைய ஆண்டின் 6.4 சதவீதத்திலிருந்து 2010இல் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அரசு பிணையங்கள் மீதான வீழ்ச்சியடைந்து செல்லும் விளைவு வீதங்கள், உயர்ந்த செலவினைக் கொண்ட உள்நாட்டுப் படுகடன்களிலிருந்து குறைந்த செலவினைக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களுக்கு மாறுவதன் மூலம் அதன் படுகடன் இருப்பினை மீளமைப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளுடன் இணைந்து இவ்வாண்டில் வட்டிச் செலவினத்தைக் கட்டுப்படுத்த உதவியது. உள்நாட்டுப் படுகடன் மீதான சராசரி வட்டி வீதம் முன்னைய ஆண்டின் 12.8 சதவீதத்திலிருந்து 2010இல் 12.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2010இல் உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவு ரூ.297.1 பில்லியனுக்கு 8.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் இருப்பு 12 சதவீதத்தினால் அதிகரித்தமை காரணமாக இருந்தது. உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள், மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் 84 சதவீதத்திற்கு வகைகூறியன. அதேவேளை வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2010இல் ரூ.55.5 பில்லியனுக்கு 55.4 சதவீதத்தினால் அதிகரித்தன. இதற்கு வெளிநாட்டுப் படுகடன் இருப்பு 2009இல் 22 சதவீதத்தினால் அதிகரித்தமை மற்றும் 2009இன் மொத்தப் படுகடன் இருப்பில் வெளிநாட்டு வர்த்தகப் பத்திரங்களின் உயர்ந்தளவு பங்கு காரணமாக வெளிநாட்டுப் படுகடன் மீதான சராசரி வட்டி வீதம் முன்னைய ஆண்டின் 2.5 சதவீதத்திலிருந்து 2010இல் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தமையும் காரணங்களாக விளங்கின.

வீட்டு அலகுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான மாற்றல்கள் அதிகரித்தமையின் காரணமாக 2010இல் நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் ரூ.196.2 பில்லியனுக்கு 3.2 சதவீதத்தினால் அதிகரித்த போதும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் வீழ்ச்சியடைந்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 2009இன் 3.9 சதவீதத்திலிருந்து 2010இல் 3.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. 2010இல் மொத்த மாற்றல்களில் 80 சதவீதத்திற்கு வகைகூறிய வீட்டு அலகுகளுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.156.2 பில்லியனுக்கு 4.8 சதவீதத்தினால் அதிகரித்தன. வீட்டு அலகுகளுக்கான மாற்றல்களில் 58 சதவீதத்திற்கு வகைகூறும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 2010இல் ரூ.91 பில்லியனுக்கு 7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு ஓய்வூதியம் பெறுவோருக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படி 2010 சனவரியிலிருந்து ரூ.375இனால் ரூ.2,375 இற்கு அதிகரிக்கப்பட்டமையும் இவ்வாண்டுப் பகுதியில் ஏறத்தாழ 16,366 புதிய ஓய்வூதியக்காரர்கள் சேர்ந்து கொண்டமையும் காரணங்களாக விளங்கின. வளமாக்கி உதவுதொகை (ரூ.26 பில்லியன்) சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் (ரூ. 9 பில்லியன்)

அட்டவணை 6.4 செலவினத்தின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு

விடயம்	2009		2010	
	ரூ. மில்லியன்	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
நடைமுறைச் செலவினம்	879,575	928,339	937,094	1,017,155
அரசு பொதுப் பணிகள்	224,281	225,766	228,136	256,745
பொது நிருவணம்	37,123	39,440	37,895	42,236
பாதுகாப்பு	144,884	142,348	145,243	163,486
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	42,274	43,978	44,998	51,024
சமூகப் பணிகள்	260,071	274,668	267,636	306,506
கல்வி	82,414	84,876	85,195	99,278
நலம்	58,789	60,802	60,506	70,788
நலன்புரி	105,017	114,091	107,690	121,172
சமூகப் பணிகள்	13,852	14,899	14,245	15,269
பொருளாதாரப் பணிகள்	85,188	87,496	85,440	97,476
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	43,967	45,402	44,081	51,678
வலு மற்றும் நீர் வழங்கல்	3,429	3,599	3,492	4,125
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	31,068	31,517	31,246	33,856
ஏனையவை	6,724	6,978	6,621	7,817
ஏனையவை	310,035	340,409	355,882	356,427
இதில் வீட்டில் கொடுப்பனவு	309,675	337,207	352,592	353,928
மூலதனச் செலவினம், கடன் வழங்கல்	330,448	361,213	356,519	413,546
அரசு பொதுப் பணிகள்	20,094	22,474	21,510	24,897
பொது நிருவாகம்	18,686	21,133	20,212	23,657
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	1,409	1,341	1,298	1,240
சமூகப் பணிகள்	53,938	60,393	56,205	69,122
கல்வி	18,092	19,000	19,053	21,129
நலம்	12,664	14,146	13,329	16,939
வீடமைப்பு	5,291	6,106	5,489	9,237
சமூகப் பணிகள்	17,891	21,141	18,355	21,817
பொருளாதாரப் பணிகள்	256,411	287,670	280,700	335,721
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	22,105	30,090	24,865	40,521
வலு மற்றும் நீர் வழங்கல்	59,983	67,909	66,569	75,537
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	139,104	164,360	165,505	182,781
ஏனையவை	35,219	25,312	21,804	36,881
ஏனையவை	5	100	1	460
குறைச் செலவினம்	-	-9,424	-	-16,654
மொத்தச் செலவினம், கடன் வழங்கல்	1,210,023	1,289,553	1,293,613	1,430,701
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக				
அரசு பொதுப்பணிகள்	5.1	4.5	4.5	4.4
சமூகப் பணிகள்	6.5	6.1	5.8	5.9
பொருளாதாரப் பணிகள்	7.1	6.8	6.6	6.8
ஏனையவை	6.4	6.2	6.4	5.6
இதில் வீட்டில் கொடுப்பனவுகள்	6.4	6.1	6.3	5.6
மொத்தச் செலவினம், கடன் வழங்கல்	25.1	23.5	23.2	22.6

மூலம் : நிதி, திட்டமிடல் அமைச்சு


ஊனமுற்ற படைவீரர்களுக்கான நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் (ரூ.10 பில்லியன்) அதேபோன்று இலவசப்பாட நூல்கள், சீருடை மற்றும் பள்ளிக்கூட ஊட்டச்சத்து உணவு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற பள்ளிக்கூடப் பிள்ளைகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றன இவ்வாண்டுப் பகுதியில் வீட்டு அலகுகளுக்கு அரசாங்கத்தினால் மாற்றல் செய்யப்பட்ட முக்கிய விடயங்களாக விளங்கின. 2010இல் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.27.7 பில்லியனுக்கு 2.3 சதவீதத்தினால் அதிகரித்து 2010இன் மொத்த மாற்றல்களில் 14 சதவீதத்திற்கு வகைகூறியது. பொருளாதாரப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் குறிப்பாக

கல்வி, நலம் மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களுக்கான மாற்றல்கள் அதிகரித்த வேளையில் குடிசார் நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களுக்கான மாற்றல்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன. 2010இல் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.12.4 பில்லியனுக்கு 12.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2010இன் மொத்த மாற்றல்களில் 6 சதவீதத்திற்கு வகைகூறின. இலங்கைப் புகைவண்டிப் பகுதியின் பேணல் செலவுகளை சிக்கனப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் விளைவாக அதன் தொழிற்பாட்டு இழப்பு குறைவடைந்தமையானது அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் வீழ்ச்சியடையப் பங்களித்தது.

2010இல் மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் ரூ.343.1 பில்லியனுக்கு 6.4 சதவீதத்தினால் அதிகரித்து உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை விரைவுபடுத்துகின்ற அரசாங்கத்தின் கடப்பாடுகளைப் பிரதிபலித்தன. 2010இல் அரசு முதலீடுகள் 7.9 சதவீதத்தினால் ரூ.356.5 பில்லியனுக்கு அதிகரித்த போதும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது, 2009இன் 6.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுப் பகுதியில் 6.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, தேசிய பொருளாதாரத்தின் நீண்டகால நன்மைகளைக் கருத்திற் கொண்டு அரசு முதலீடுகளின் மீதான செலவினத்தினை பேணி வருவதற்கு அரசாங்கம் வலுவான கடப்பாடுகளைக் கொண்டிருப்பதனால் அண்மைய ஆண்டுகளில் அடையப்பட்ட உத்வேகம் தொடர்ந்தும் காணப்பட்டது. உண்மைச் சொத்துக்களின் கையேற்று மீதான மூலதனச் செலவினம் 2010இல் ரூ.158.5 பில்லியனுக்கு 10.4 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், மூலதன மாற்றல்கள் 2010இல் ரூ.143.6 பில்லியனுக்கு 7.3 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசு நிறுவனங்களுக்கான மாற்றல்கள் அதிகரித்தமையே பிரதான காரணமாகும் (9.8 சதவீதம்).

வரைபடம் 6.3

தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2010



2010இல் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் உபயோகிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் அதேபோன்று கிராமிய - நகர்ப்புறங்களின் வேறுபாடுகளைக் குறைக்கக்கூடிய செயற்றிட்டங்களையும் நோக்கி நெறிப்படுத்தப்பட்டன. பொருளாதாரப் பணிகளிலுள்ள அரசு முதலீடுகள் தொடர்ந்தும் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய கூறாக தொடர்ந்தும் விளங்கி 2010இல் ரூ.278.8 பில்லியனாக விளங்கியதுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீத அதிகரிப்பினைக் கொண்டிருந்தது. இது துறைமுகங்கள், போக்குவரத்து, தொடர்புட்பட்ட, வலு, நீர் வழங்கல், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் என்பனவற்றின் மீதான முதலீடுகளையும் உள்ளடக்கியிருந்தது. நாட்டின் வீதி வலையமைப்பினை மேம்படுத்துவது விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் சமநிலையான பிராந்திய அபிவிருத்திக்கும் பங்களிக்கும்படியாக அன்றையே மேம்படுத்துவதற்கு உயர்ந்தளவு முன்னுரிமையளிப்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்த வேளையில், தேசிய ஒருங்கிணைப்பிற்கான வாய்ப்புக்களுக்கும் வசதி வழங்கப்பட்டது. எனவே, கொழும்பு - கட்டுநாயக்கா விரைவுப்பாதை, வெளிச்சுற்று வட்ட நெடுஞ்சாலை, தென்பகுதி போக்குவரத்துச் செயற்றிட்டம், திருகோணமலை ஒன்றிணைந்த உட்கட்டமைப்புச் செயற்றிட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்றிட்டம், வீதிகள் மற்றும் பாலங்களைப் பேணுகின்ற நிகழ்ச்சித்திட்டம் மற்றும் மகநகரம் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் போன்ற போக்குவரத்திலுள்ள முக்கியமான அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் 2010இல் வீதி வலையமைப்பினை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களில் சிலவாகும். போக்குவரத்துப் பணிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு இசைவாக நாட்டில் புகைவண்டி முறைமைகளை புதுப்பித்து அமைப்பதற்காக புகைவண்டிப் பாதைகளை விரிவாக்கி புனரமைப்புச் செய்வதற்கும் டீசல் பல்பெருக்கி அலகுகள், புகைவண்டி எந்திரங்கள் மற்றும் பெட்டிகள் என்பனவற்றின் மீதும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையை கப்பல் போக்குவரத்து கடல் வழி மையமாக மாற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, அம்பாந்தோட்டை துறைமுகச் செயற்றிட்டம் மற்றும் கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம் போன்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான பல முக்கிய முதலீடுகள் 2010இல் மேற்கொள்ளப்பட்டன.

சமூகப் பணிகளில் அரசாங்கத்தின் முதலீடுகள் 2010இல் ரூ.56.2 பில்லியனுக்கு 4.2 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் இதில் ரூ.19.1 பில்லியன் கல்விக்கானதாக இருந்த வேளையில் ரூ.13.3 பில்லியன் நலத்துடன் தொடர்பான பணிகள் மீதான செலவுடன் தொடர்பானதாக இருந்தது. கல்வி மீதான முதலீடுகள் கல்விசார் உட்கட்டமைப்புக்களை


மேம்படுத்தி புனரமைப்புச் செய்தல், இரண்டாந்தரக் கல்வியை நவீனமயப்படுத்தல், பயிற்சி மற்றும் இயலாவினைக் கட்டியழுப்புதல், பாதுகாப்புப் பணிகளுக்கான பள்ளிக்கூடம் உட்பட அடையாளம் காணப்பட்ட பள்ளிக்கூடங்களை அபிவிருத்தி செய்தல், பல்கலைக்கழகக் கல்வியின் தொடர்பான விடயங்களையும் தரத்தினையும் மேம்படுத்துதல் மற்றும் முன்னேற்றங்கண்ட தொழில்நுட்பக் கல்வியினை உயர்த்துதல் என்பனவற்றை நோக்கி நெறிப்படுத்தப்பட்டன. நலத் துறையின் அரசு முதலீடுகள் முக்கியமாக வைத்தியசாலைகளின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி, நல மேம்படுத்தல்கள் மற்றும் நோய்த்தடுப்பு, அதேபோன்று தொற்றும் நோய்களையும், தொற்றாத நோய்களையும் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை நோக்கி நெறிப்படுத்தப்பட்டன.

அரசாங்கம் ஏற்றத்தாழ்வற்ற பிராந்திய அபிவிருத்தியை நோக்கிய அதன் கடப்பாடுகளை 2010இலும் தொடர்ந்தது. இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கமநெகும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற முக்கியமான அரசு முதலீட்டு முனைவுகளில் முறையே ரூ.13 பில்லியன் மற்றும் ரூ. 8 பில்லியன் கொண்ட செலவினம் காணப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்குரிய தனிச்சிறப்புக்களை அடையாளம் கண்டு அவற்றின் மூலவளங்களையும் உள்ளார்ந்த வளங்களையும் பன்முகப்படுத்தி குறித்துரைக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி முனைவுகள் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய இறை நிலுவைகள்

இறைத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், 2010இல் திரண்ட இறைப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 7.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து ஆரம்ப மதிப்பீடான மொ.உ.உற்பத்தியின் 8 சதவீதத்திற்குள்ளும் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 9.9 சதவீதமான பற்றாக்குறையினை விட குறைவாகவும்


பிரதான இறைக் குறிகாட்டிகள் (மொ.உ.உ.வின் சதவீதமாக)



இருந்தது. அரசிறை மற்றும் செலவினம் ஆகிய இரு துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இக் குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பங்களித்தன. அரசு அரசிறை இலக்கினை விஞ்சிய வேளையில் செலவினம் ஆரம்ப வரவு செலவுத்திட்ட இலக்கிற்குள் பேணப்பட்டமையின் காரணமாக அரசாங்கத்தின் மூலவள இடைவெளி குறுக்கமடைந்து அரசாங்கத்தின் நிதியிடல் தேவைப்பாடுகளைக் குறைத்தது. இறைத் துறையில் காணப்பட்ட சாதகமான அபிவிருத்திகள் மற்றைய இறைக் குறிகாட்டிகளிலும் பிரதிபலித்தன. அரசின் குறைச் சேமிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைப் பற்றாக்குறை 2010இற்கான ஆரம்ப வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் இலக்கிடப்பட்டிருந்த 2 சதவீத மட்டத்திற்கெதிராக 2009இன் மொ.உ.உற்பத்தியின் 3.7 சதவீதத்திலிருந்து 2010இல் மொ.உ.உற்பத்தியின் 2.1 சதவீதத்திற்கு குறுக்கமடைந்தது. மேலும், வட்டிக் கொடுப்பனவுகள், முன்னைய இறைப் பற்றாக்குறைகளின் அளவினால் நிர்ணயிக்கப்படுவதனால் நடைமுறை இறைப் பற்றாக்குறையினை பிரதிபலிக்கின்ற ஆரம்பப் பற்றாக்குறை முன்னைய ஆண்டின் 3.5 சதவீதத்திலிருந்து 2010இல் இலக்கிடப்பட்ட 1.8 சதவீதத்திற்குக் கீழே மொ.உ.உற்பத்தியின் 1.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடல்

2010இல் இறைப் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு வெளிநாட்டு மூலவளங்கள் பெருமளவிற்கு கிடைக்கத்தக்கதாக இருந்தமை உள்நாட்டுச் சந்தைகளிலிருந்தான கடன்பாடுகளைக் குறைத்துவிட்டது. இதன்படி, 2010இன் மொத்த நிதியிடல் தேவைப்பாடுகளில் வெளிநாட்டு நிதியிடல் ஏறத்தாழ 55 சதவீதத்திற்குப் பங்களித்த வேளையில் மீதி உள்நாட்டு மூலவளங்களினூடாக நிதியிடப்பட்டது. இதன் விளைவாக, வெளிநாட்டு நிதியிடல் ஆரம்ப மதிப்பிடலான ரூ.158 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.243.8 பில்லியனாக விளங்கிய வேளையில் உள்நாட்டு நிதியிடல் ஆரம்ப மதிப்பிடலான ரூ.280.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.201.3 பில்லியனாக விளங்கியது.




தேறிய உள்நாட்டு நிதியிடல் உள்ளமைப்பினைப் பரிசீலிக்கையில் அரசாங்கம் 2010இல் பெரும்பாலும் முழுமையாக வங்கியல்லா நிதியிடல்களிலேயே தங்கியிருந்தது. இதன்படி, வங்கியல்லாத துறையிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ஆரம்ப மதிப்பீடுகளான ரூ.235.8 பில்லியனுடனும் 2009இல் வங்கியல்லாத துறையிலிருந்தான ரூ.196.5 மில்லியன் கொண்ட கடன்பாடுகளுடனும் ஒப்பிடுகையில் ரூ.203.2 பில்லியனாகக் காணப்பட்டது. 2010இல் வங்கித்தொழில் துறைக்கான தேறிய மீள்கொடுப்பனவுகள், ஆரம்பக் கடன்பாட்டு மதிப்பீடான ரூ.45 பில்லியனுடனும் 2009இன் வங்கித்தொழில் முறையிலிருந்தான ரூ.49 பில்லியன் கடன்பாடுகளுடனும் ஒப்பிடுகையில் ரூ.1.9 பில்லியனாகக் காணப்பட்டது. 2010இல் வங்கித்தொழில் முறைக்கான தேறிய மீள்கொடுப்பனவுகள் மத்திய வங்கிக்கான ரூ.32.1 பில்லியன் கொண்ட மீள்கொடுப்பனவுகளினதும் வர்த்தக வங்கிகளிலிருந்தான ரூ.30.2 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாடுகளினதும் இணைந்த விளைவாகும். அரசாங்கமானது நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்து கிடைத்த பெறுகைகளைப் பயன்படுத்தி வங்கித்தொழில் முறைமைகளிலிருந்தான உயர்ந்த செலவினைக் கொண்ட கடன்பாடுகளில் சிலவற்றை மீளச் செலுத்தக் கூடியதாக இருந்தது. இதன்படி, இலங்கை வங்கியின் வெளிநாட்டு வங்கித்தொழில் பிரிவிலிருந்து ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட கடன்பாடுகளும் (ரூ.4.7 பில்லியன்) இலங்கை வங்கிக்கான வெளிநின்ற இறக்குமதி உண்டியலும் (ரூ.8.6 பில்லியன்) மீளச் செலுத்தப்பட்ட வேளையில் இரு அரசு வர்த்தக வங்கிகளுடனும் காணப்பட்ட அரசாங்கத்தின் வெளிநின்ற மேலதிகப் பற்றுக்களில் ஒரு பகுதி (ரூ.43.1 பில்லியன்) தீர்ப்பளவு செய்யப்பட்டது. மேலும் ரூ.55.1 பில்லியன் கொண்ட மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான பெறுகைகளின் மூலம் இளைப்பாறச் செய்யப்பட்டன. வங்கி நிதியிடலிலிருந்து

அட்டவணை 6.5		உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்			
		ரூ.பில்லியன்			
விடயம்	2007	2008	2009	2010	
கருவிகளின் படி	127.7	314.3	245.6	201.3	
திறைசேரி முறிகள் (அ)	52.8	192.4	201.9	140.4	
திறைசேரி உண்டியல்கள் (ஆ)	37.1	69.8	49.0	82.8	
ரூபாக் கடன்கள்	10.3	-1.5	-17.7	-24.6	
இலங்கை அபிவிருத்தி முறிகள்	23.6	65.5	7.6	11.1	
மத்திய வங்கி தற்காலிக முற்பணங்கள்	11.7	15.6	-2.4	4.0	
ஏனையவை	-7.8	-27.5	7.1	-12.4	
மூலங்களின் படி	127.7	314.3	245.6	201.3	
வங்கி	15.8	195.2	49.0	-1.9	
வங்கியல்லா	112.0	119.0	196.5	203.2	

மூலங்கள்: நிதி, திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

(அ) 2007இலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 2009இலிருந்து வெளிநாட்டில் வதியும் இலங்கையினர்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் தொழில்புரிவோருக்கும் வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் நீங்கலாக

(ஆ) 2008இலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் 2009இலிருந்து வெளிநாட்டில் வதியும் இலங்கையினர்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் தொழில்புரிவோருக்கும் வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக



நகர்வொன்று காண்படுவது பற்றாக்குறை நிதியிடலினால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தினை குறைக்குமாயை இது சாதகமானதொரு அபிவிருத்தியாகும்.

உள்நாட்டு நிதியிடலுக்கு கூடியளவிற்கு சந்தை சார்ந்த படுகடன் கருவிகளை நோக்கி நகருகின்ற அரசாங்கத்தின் கடன்பாட்டு உபாயத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம் முன்னைய ஆண்டுகளைப் போன்று திறைசேரி உண்டியல்களிலும் திறைசேரி முறிகளிலும் பெருமளவிற்கு தங்கியிருந்தது. இதன்படி, திறைசேரி உண்டியல்கள் மூலமான தேறிய கடன்பாடுகள் ரூ.82.8 பில்லியனாகவும் திறைசேரி முறிகள் மூலமான தேறிய கடன்பாடுகள் ரூ.140.4 பில்லியனாகவும் விளங்கும் வேளையில் ரூ.24.6 பில்லியன் கொண்ட ரூபக் கடன்களின் தேறிய மீள்கொடுப்பனவுகள் இவ்வாண்டில் பதிவு செய்யப்பட்டன. இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான கடன்பாடுகள் ரூ.11.1 பில்லியனாக விளங்கின. சில குறுங்கால உயர்ந்த செலவைக் கொண்ட கடன்பாடுகளுக்கான மீள்கொடுப்பனவுகளுடன் ரூ.8.4 பில்லியனான ஏனைய கடன்பாட்டு மூலங்களுக்கான மீள்கொடுப்பனவொன்று காணப்பட்டது.

2009இல் பதிவு செய்யப்பட்ட தேறிய மீள்கொடுப்பனவுகளுக்கு மாறாக வெளிநாட்டு நாணயத்தில் குறித்த துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் 2010இல் அதிகரித்தமைக்கு சாதகமான முதலீட்டாளர் மனோபாவமே காரணமாகும். இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.71.2 பில்லியனாக (ஐ.அ.டொலர் 628 மில்லியன்) விளங்கிய வேளையில் மீள்கொடுப்பனவுகள் ரூ.60.1 பில்லியனாக (ஐ.அ.டொலர் 530 மில்லியன்) விளங்கின. கடல் கடந்த வங்கித்தொழில் பிரிவுகளுக்கான கடன்பாடுகளில் ரூ.6.8 பில்லியன் (ஐ.அ.டொலர் 60.5 மில்லியன்) அரசாங்கம் மீளச் செலுத்திய வேளையில் 2010இல் கடல் கடந்த வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்து புதிய கடன்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி, வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன்பாடுகளின் தேறிய பெறுமதி இவ்வாண்டுப் பகுதியில் ரூ.4.3 பில்லியன் (ஐ.அ.டொலர் 37.5 மில்லியன்) காணப்பட்டது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடுவதற்கான வெளிநாட்டு மூலவளங்களின் பங்களிப்பு 2009இன் 48 சதவீதத்திலிருந்து 2010இல் 55 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கமைய, வெளிநாட்டு மூலங்களிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.328 பில்லியனாக விளங்கிய வேளையில் (ஐ.அ.டொலர் 2,913 மில்லியன்) 2010இல் மொத்தத் தேறிய வெளிநாட்டு நிதியிடல் ரூ.244 பில்லியனாகக் காணப்பட்டது. மொத்தக் கடன்பாடுகளில் 17.8 சதவீதம் (ரூ.58.4 பில்லியன்) சலுகை ரீதியான தவணைக் கடன்களாக இருந்தது. ஒப்பீடுகளில் இது முன்னைய ஆண்டில் 21.7 சதவீதமாக (ரூ.77 பில்லியன்) காணப்பட்ட வேளையில், மீதி சலுகையல்லாத தவணைக் கடன்களில் பெறப்பட்டது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்து திரட்டப்பட்ட நிதியம் ரூ.112 பில்லியன்களாக (ஐ.அ.டொலர் 1000 மில்லியன்) விளங்கிய வேளையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளில் இடம்பெற்ற வெளிநாட்டு முதலீட்டிலிருந்தான மொத்த நிதியிடல் முறையே ரூ.15.8 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 140 மில்லியன்) ரூ.36.2 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 320 மில்லியன்) காணப்பட்டன. இருபுடை மற்றும் பல்புடை அபிவிருத்திப் பங்களாளர்களிடமிருந்து பெறப்பட்ட செயற்றிட்டக் கடன்கள் மொத்த வெளிநாட்டு நிதியிடலில் 50 சதவீதத்திற்கு வகைகூறியது. ஆசிய அபிவிருத்தி வங்கி, யப்பான் மற்றும் சீனா என்பன செயற்றிட்ட நிதியிடலின் முக்கிய மூலங்களாக விளங்கின. வெளிநாட்டு நிதியிடலில் ஏற்பட்ட அதிகரிப்பு வரவு செலவுத்திட்ட நிதியிடலின் காரணமாக ஏற்படுகின்ற உள்நாட்டுச் சந்தை மீதான அழுத்தங்களைக் குறைக்க உதவியதுடன் தனியார் துறைக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள மூலவளங்களையும் அதிகரித்தது.

6.4 துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

துணைத் தேசிய அரசாங்கங்களின் கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

2010இல் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு துணைத் தேசிய அரசாங்கங்களுடன் தொடர்ந்தும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றியது. இலங்கையில் துணைத் தேசிய அரசாங்க முறைமையானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கியிருந்தன. அரசியல் யாப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒன்பது மாகாண சபைகள் நிறுவப்பட்டன. 2010 இறுதியில், உள்ளூராட்சி முறைமையானது 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் என்பனவற்றை உள்ளடக்கி 330 நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, துணைத் தேசிய அரசாங்கங்களுக்குமான வரவு செலவுத்திட்டத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக, நிதி ஆணைக்குழுவின் விதந்துரைப்புக்களின் மீது மத்திய அரசாங்கத்தினால் கொடைகள் வழங்கப்பட்டன.

மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குகின்ற குறிக்கோள்களுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, 2010இல் முகாமைத்துவம், அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கி மாகாணங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உள்ளூராட்சி மன்றங்களினை ஆளுவதற்கான சட்டவாக்கங்களுக்கான திருத்தங்களை வரைந்தமை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டத்தினை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்தமை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிருவாகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தமை, மாகாணங்களில் உட்கட்டமைப்பினை முன்னேற்றியமை, சட்ட ரீதியான உதவிகளை வழங்கியமை, திண்மக் கழிவு முகாமைத்துவம் போன்ற வசதிகளை மேம்படுத்தல், டெங்கு ஒழிப்பு பிரச்சாரங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் என்பன உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சினால் இவ்வாண்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் சிலவாகும். நிதி, முகாமைத்துவத் துறைகளில் பின் தங்கியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலும் சிறப்பு உதவிகளை வழங்கியதுடன் நிறுவன ரீதியாக உதவிகளையும் வழங்கியது.

2010இல் வீதித்துறை அபிவிருத்தி, உள்ளூராட்சி மற்றும் மற்றும் மாகாண சபை அமைச்சினால் வசதி வழங்கப்பட்ட முக்கிய துறையாக விளங்கியது. முக்கிய வீதித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு உதவிகள் வழங்குவதற்குப் புறம்பாக, அமைச்சு விபரமான வடிவமைப்புக்களை தயாரிப்பதற்கும் மாகாண வீதி அபிவிருத்திக்குத் தேவையான நிதியிடலைப் பெற்றுக் கொள்வதற்குமான சிறப்புச் செயற்றிட்டமொன்றினைத் தொடங்கியுள்ளது. மேலும், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பனவற்றிலிருந்தான தொழில்நுட்ப ஆலோசனை உதவியுடன் 2010இல் சிறிய மற்றும் நடுத்தரளவு நகர அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை உள்ளூராட்சி மன்ற நிறுவகம், வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உள்ளூராட்சி மன்றங்களின் சிறந்த ஆளுகையினை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான மனிதவளத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் 2010இல் உள்ளூராட்சி மன்றங்களினை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தது.

சமமான பிராந்திய அபிவிருத்தியினை எய்தும் குறிக்கோளுடன் மாகாண சபைகளுடனும் ஏனைய ஆர்வலர்களுடனும் நிதி ஆணைக்குழு நெருங்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் 2010இல் அதன் தொழிற்பாடுகளையும் தொடர்ந்தது. மாகாண ரீதியான அபிவிருத்தித் திட்டங்களுக்குள் தேசிய கொள்கைக் கட்டமைப்பினை ஒருங்கிணைக்கும் நோக்குடன் மாகாண சபைகளுக்குள்ளே

பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2010இல் நிறுவன ரீதியாக இயலாவினை அபிவிருத்தி செய்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்றினை நிதி ஆணைக்குழு தொடங்கியது. இம் முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வாண்டில் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

அடிமட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற நாட்டின் ஆளுகையின் முக்கியமான நிறுவனங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் தொழிற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் அரசிறை மூலங்கள் மதிப்பீட்டு வரிகள், உரிமக் கட்டணங்கள், வியாபாரங்கள் மீதான வரிகள், ஒப்படைக்கப்பட்ட அரசிறை (முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்றத் தண்டப்பணம்) மற்றும் மத்திய அரசாங்க மாற்றல்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. அரசியல் யாப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டவாறு முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் ஆகிய இரு உருவாக்கப்பட்ட அரசிறை மூலங்களை சேகரிப்பதில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களின் முகவராகத் தொழிற்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் ஆணையினருக்கான ஊதியங்கள், மற்றைய நடைமுறைச் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவினங்களை உள்ளடக்கியுள்ளன.

மாகாண சபைகளின் அரசிறை அமைப்பு 2011 சனவரியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது. மொத்த விற்பனை சில்லறை வர்த்தகம் மீது விதிக்கப்பட்டு மாகாண சபைகளினால் சேகரிக்கப்பட்டு வந்த மொத்தப் புரள்வு வரி நீக்கப்பட்டதுடன் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியின் உள்ளடக்கம் அந் நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தினால் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து சேகரிக்கப்பட்ட அரசிறையில் முன்றிலொரு பகுதி மாகாண சபையின் அரசிறைக் கணக்கிற்கு மாற்றல் செய்யப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், முத்திரைத் தீர்வையில் சேகரிக்கப்பட்ட முழுத்தொகையும் உந்து ஊர்திகள் பதிவுக் கட்டணத்திலிருந்தான மொத்த அரசிறைச் சேகரிப்பில் 70 சதவீதம் இக் கணக்கிற்கு மாற்றல் செய்யப்பட்டன.

மாகாண சபைகளின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

2010இல் மாகாண சபைகளின் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டச் செயலாற்றம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டிருந்தது. 2010இல் மாகாண சபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்பு ரூ.36.5 பில்லியனுக்கு 24

அட்டவணை 6.6		மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு			
விடயம்	2007	2008	2009	ரூ.மில்லியன்	
				2010 தற்காலிக மானவை	
மொத்த அரசிறை	25,868	31,368	29,433	36,474	
வரி அரசிறை	21,473	25,992	24,907	30,825	
வரி அல்லா அரசிறை	4,395	5,376	4,526	5,650	
மொத்த செலவினம்	113,067	120,011	130,260	140,531	
நடைமுறைச் செலவினம்	92,721	103,199	111,336	116,843	
இதில் தனிப்பட்ட ஊதியம்	74,711	79,717	85,855	91,433	
மூலதனச் செலவினம்	20,346	16,812	18,924	23,688	
மத்திய அரசு மாற்றல்கள்	88,317	88,942	93,999	107,032	
திரட்டிய கொடைகள்	70,742	76,773	77,386	85,299	
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	1,208	2,304	2,276	2,612	
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	205	-	-	-	
மாகாணம் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் (அ)	6,995	7,262	10,945	11,683	
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டுக் கொடைகள்	9,167	2,603	3,393	7,439	
(அ) குறித்துரைக்கப்பட்ட மாகாண அபிவிருத்திக் கொடைகள் மூலங்கள் : மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இலங்கை மத்திய வங்கி					

சதவீதத்தினால் அதிகரித்தது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியுற்றதன் காரணமாக மொத்த விற்பனை வரிகள், உரிமக் கட்டணங்கள் மற்றும் முத்திரைத் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறை அதிகரித்தது. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, மேல் மாகாண சபை, மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்பின் முக்கிய பங்காளராகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் 2010இல் மாகாண சபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்பில் 63 சதவீதத்திற்கும் வகைகூறியது. மேல் மாகாண சபைக்கு அடுத்ததாக தென் மாகாண சபையும் அவற்றைத் தொடர்ந்து மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளும் விளங்கி ஒவ்வொன்றும் மொத்த அரசிறைச் சேகரிப்பில் ஏறத்தாழ 8 சதவீதத்திற்கு வகைகூறின.

2010இல் மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் ரூ.116.8 பில்லியன்களுக்கு 5 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டெழும் செலவினத்தின் அதிகரிப்பிற்கு ஆண்டின் தொடக்கத்தில் வாழ்க்கைச் செலவுப்படியில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக ஆளணி ஊதியங்கள் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். 2010இல் மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 78 சதவீதத்திற்கு ஆளணி ஊதியங்கள் வகைகூறின. கல்வி மற்றும் நலத் துறைகளில் காணப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் இச் செலவினத்தில் பெரும் பங்கிற்கு வகைகூறின. மீதி மீண்டெழும் செலவினத்திற்கு பொருட்கள் மற்றும் பணிகளுடன் தொடர்பான மற்றைய செலவுகள் வகைகூறின.

2010இல் மாகாண சபைகளின் மொத்த மூலதனச் செலவினம் ரூ.23.7 பில்லியன்களுக்கு 25 சதவீதத்தினால் அதிகரித்தது. மாகாண சபைகளின் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் முக்கியமாக மாகாண ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திச்

செயற்றிட்டங்கள், வெளிநாட்டினால் நிதியிடப்பட்ட சிறப்புச் செயற்றிட்டங்கள் மற்றும் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகளின் மூலம் நிதியிடப்பட்ட செயற்றிட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மாகாண சிறப்பு அபிவிருத்தி கொடைகளின் கீழ் பிரதேச அபிவிருத்தி முனைவுகள் என்ற பெயரிலான சிறப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று, பாரிய அரசு தனியார்துறைப் பங்கேற்புடன் மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் குறிக்கோளுடன் 2010இல் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சப்பிரகமுவா மாகாண சபை மகா ஓயா அபிவிருத்திச் செயற்றிட்டத்தினை தொடங்கியிருக்கிறது. இச் செயற்றிட்டம் பின்னவல யானைகள் சரணாலயப் பகுதியை அபிவிருத்தி செய்வதையும் செயற்றிட்டப் பிரதேசத்தில் வேளாண்மை மற்றும் விலங்கு வளர்ப்பு நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதையும் இலக்காகக் கொண்டது. கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக மாகாண சிறப்பு அபிவிருத்தி கொடைகளின் கீழ் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்குப் புறம்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி, யப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பிற்கான முகவர் மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு அபிவிருத்தி முகவர்களினதும் நிதி உதவிகள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டன.


2010இல் மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் ரூ.107 பில்லியனுக்கு 14 சதவீதத்தினால் அதிகரித்தன. இம்மாற்றல்கள் தொகை வடிவிலான கொடைகளாக இருந்ததுடன் இவை மீண்டெழும் செலவினத்திற்கான நிதியம் தற்றுணிபு ரீதியிலான செலவினத் தேவைப்பாட்டு நிதிக்கான பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், மாகாண சிறப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களைத் தொடர்வதற்கான மாகாண சிறப்பு அபிவிருத்திக் கொடைகள் மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள் ஆகிய வடிவங்களில் காணப்பட்டன. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, அரசாங்க மாற்றல்களில் பெரும் விகிதம், மொத்த மாற்றல்களில் 80 சதவீதம் கொண்ட தொகை வடிவிலான கொடைகளாக இருந்தன.

6.5 அரசு படுகடனும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளும்

அரசு படுகடன்

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு படுகடன் முன்னைய ஆண்டின் 86.2 சதவீதத்திலிருந்து 2010இல் 81.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு இறைத் தொழிற்பாடுகள் மேம்பட்டமையே காரணமாகும். கடன் தேவைப்பாடுகளைக் குறைத்த உயர்ந்த அரசிறைச் சேகரிப்புக்கள், அரசு பிணையங்களின் விளைவு வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின்

வரைபடம் 6.7 வெளிநின்ற அரசு படுகடன் (மொ.உ.உ.இன் சதவீதமாக)




விளைவாக கழிவிடல் காரணியில் ஏற்பட்ட குறைப்பு (இது திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வழங்கல் மற்றும் முதிர்ச்சிகளின் ஏட்டுப் பெறுமதிமிக்க முகப்புப் பெறுமதிக்குமிடையிலான தேறிய வேறுபாடு) மற்றும் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா உயர்வடைந்தமை, அதேபோன்று உயர்ந்த பொருளாதார வளர்ச்சி என்பன மொ.உ.உ.உற்பத்தியின் விகிதமாக படுகடன் குறைவடையப் பங்களித்தன. பெயரளவு நியதிகளில், மொத்த வெளிநின்ற அரசு படுகடன் 2010 இறுதியில் ரூ.4,590 பில்லியனுக்கு 10.3 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்ளநாட்டுப் படுகடன் 2009இல் மொ.உ.உ.உற்பத்தியின் 49.8 சதவீதத்திலிருந்து 2010இல் மொ.உ.உ.உற்பத்தியில் 45.8 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது.

அட்டவணை 6.7 வெளிநின்ற அரசுதுறைப் படுகடன் (ஆண்டு முடிவில் உள்ளவாறு)

விடயம்	ரூ.மில்லியன்			
	2007	2008	2009	2010 தற்காலிக மாணவை
மொத்த அரசு படுகடன்	3,041,686	3,588,962	4,161,422	4,590,245
உள்ளநாட்டு படுகடன் (அ)	1,715,199	2,140,228	2,400,955	2,565,662
முதிர்வுகாலத்தின்படி				
குறுங்கால	363,199	516,365	560,646	619,549
நடுத்தர மற்றும் நீண்டகால	1,351,999	1,623,863	1,840,309	1,946,113
நிறுவனங்களின்படி				
வங்கிகள் (ஆ)	415,318	657,424	705,765	691,716
வங்கியல்லாத்துறை	1,299,779	1,482,704	1,695,089	1,873,845
வெளிநாட்டுக்கடன்	1,326,487	1,448,734	1,760,467	2,024,583
வகைகளின்படி				
சலுகைக் கடன்கள்	1,099,911	1,227,222	1,271,142	1,266,910
சலுகையற்ற கடன்கள்	45,308	57,491	78,649	147,240
பொருளாதாரம்	181,268	164,020	410,677	610,433
நாணயத்தின்படி				
சி.எ.உ.	508,241	531,849	567,502	572,354
ஐ.அ.டொலர்	266,645	280,435	330,842	476,490
யூ.பி.எ.யி.யென்	338,621	445,596	452,758	508,802
யூரோ	121,460	132,047	143,566	142,371
ஏனையவை	91,520	58,807	265,799	324,566
குறிப்பு : செலாவணிவீத வேறுபாடுகள்	71,646	117,785	23,114	-4,653

(அ) இது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் சார்பில் வித்தக வங்கிகளுக்கு 2003 நவம்பரில் வழங்கப்பட்ட ரூ.4,397 மில்லியன் கொண்ட அரசாங்க திறைசேரி முறிகளை உள்ளடக்கவில்லை. (ஆ) கரையகந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநின்ற மீதிகளை உள்ளடக்குகின்றது. மூலங்கள் : நிதி, திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 6.8 வெளிநின்ற அரசு படுகடனின் உள்ளடக்கம் - 2010



வேளையில் வெளிநாட்டுக் கடன்பாடுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ.உற்பத்தியின் 36.5 சதவீதத்திலிருந்து 2010இல் மொ.உ.உ.உற்பத்தியின் 36.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மொத்த அரசு படுகடனில் உள்ளநாட்டுப் படுகடனின் பங்கு 2009ஆம் ஆண்டின் 58 சதவீதத்திலிருந்து 2010இல் 56 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகளைப் பயன்படுத்தி உயர்ந்த செலவினைக் கொண்ட உள்ளநாட்டுக் கடன்பாடுகள் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டமையும் வெளிநாட்டு நிதியங்களின் கிடைப்பனவு அதிகரித்தமையும் மொத்தப் படுகடன் இருப்பில் உள்ளநாட்டுப் படுகடனின் பங்கினைக் குறைத்தன. மொத்த உள்ளநாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தரத்தலிருந்து நீண்ட காலம் வரையான படுகடன்களின் பங்கு முன்னைய ஆண்டின் 77 சதவீதத்திலிருந்து 2010இல் 76 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்த வேளையில் நடுத்தரத்தலிருந்து நீண்ட காலம் வரையான உள்ளநாட்டுப் படுகடனில் 84 சதவீதத்தினை திறைசேரி முறிகள் உள்ளடக்கியிருந்தன. குறுங்காலப் படுகடனில் திறைசேரி உண்டியல்களின் பங்கு முன்னைய ஆண்டின் 79 சதவீதத்திலிருந்து 2010இல் 83 சதவீதத்திற்கு அதிகரித்தது. ரூபாக் கடன்களின் வெளிநின்ற இருப்பு 2009இல் ரூ.112 பில்லியனிலிருந்து 2010இல் ரூ.88 பில்லியனுக்கு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தமைக்கு, படுகடன் முகாமெத்துவ உபாயம் கூடியளவிற்கு சந்தை சார்ந்த படுகடன் கருவிகளை நோக்கி நகர்ந்தமையினால் இவ்வாண்டுப் பகுதியில் காணப்பட்ட மீள்கொடுப்பனவுகளும் ரூபாக் கடன்கள் வழங்கப்படாமையுமே காரணமாகும்.


வங்கியல்லாக் கடன்பாடுகளில் தங்கியிருக்கும் தன்மை அதிகரித்திருப்பதனைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், வங்கியல்லாத் துறையினால் வைத்திருக்கப்பட்ட வெளிநின்ற படுகடன் 2010இல் ரூ.1,873.8 பில்லியனுக்கு 10.5 சதவீதத்தினால் அதிகரித்தது. இதன்படி, வங்கியல்லாத்துறை வசமிருந்த திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநின்ற இருப்பு 2010இல் முறையே 19.5

சதவீதத்தினாலும் 12 சதவீதத்தினாலும் அதிகரித்தன. ஊ.சே. நிதியமும் தேசிய சேமிப்பு வங்கியும் அரச பிணையங்களின் முக்கிய முதலீட்டாளர்களாகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் வங்கியல்லாத துறையின் வசமிருந்த வெளிநின்ற படுகடன் இருப்பில் இவை 46 சதவீதத்திற்கும் 15 சதவீதத்திற்கும் வகைகூறின.


உள்நாட்டு வங்கித்தொழில் முறைமைகளுக்கான அரசாங்கத்தின் வெளிநின்ற படுகடன் கடப்பாடுகள் 2010இன் ரூ.691.7 சதவீதத்திற்கு 2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. மத்திய வங்கி வசமிருந்த வெளிநின்ற அரச படுகடன் ரூ.31.2 பில்லியனால் ரூ.78.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் வர்த்தக வங்கிகள் வசமிருந்த வெளிநின்ற படுகடன் 2010இல் ரூ.17.2 பில்லியனால் ரூ.613.3 பில்லியனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாக, மொத்த உள்நாட்டு படுகடன் இருப்பில் வங்கித்தொழில் துறையின் படுகடன் இருப்பு 2009இன் 29 சதவீதத்திலிருந்து 2010இல் 27 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் இளைப்பாற விடப்பட்டமை மத்திய வங்கிக்கான அரசின் வெளிநின்ற படுகடன் இருப்பினை குறைத்தன. வர்த்தக வங்கிகளின் திறைசேரி உண்டியல் உடமைகள் ரூ.220 பில்லியனுக்கு ரூ.60 பில்லியனால் அதிகரித்த வேளையில் வர்த்தக வங்கிகள் வசமிருந்த திறைசேரி முறிகளின் உடமைகள் ரூ.162 பில்லியனுக்கு ரூ.26 பில்லியனால் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்கள் குறுங்கால சாதனங்களில் ஆர்வம் கொண்டிருந்தமையினைப் பிரதிபலித்தது. மேலும், வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்பட்ட ஏனைய வெளிநின்ற அரச படுகடன்கள் 2009இல் ரூ.247.5 பில்லியனிலிருந்து 2010இல் ரூ.230.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன.

டொலர் நியதிகளில், வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் அதிகரித்த போதும், ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா உயர்வடைந்தமையின் காரணமாக அக்கடன்களின் ரூபப் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் 2009 இறுதியின் ரூ.191.8 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 1,676 பில்லியன்), 2010 இறுதியில் ரூ.190.5 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 1,717 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது. இது, கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் வெளிநின்ற ரூ.16.6 பில்லியன் (ஐ.அ.டொலர் 150 பில்லியன்) கொண்ட கடன்பாடுகளையும் ரூ.173.9 பில்லியன் (ஐ.அ.டொலர் 1,567 மில்லியன்) கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளையும் உள்ளடக்கியிருந்தது.

2010இல் மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் ரூ.2,024.6 பில்லியனுக்கு 15 சதவீதத்தினால் அதிகரித்த போதும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2009இன் 36.5 சதவீதத்திலிருந்து 2010இல் 36.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. சலுகையல்லா நிதியிடலில் ஏற்பட்ட



அதிகரிப்புடன் சேர்ந்து 2010இல் சலுகைக் கடன்பாடுகள் சிறிதளவு வீழ்ச்சியடைந்தமையின் விளைவாக மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் சலுகை ரீதியான படுகடன்களின் பங்கு 2009இன் 72 சதவீதத்திலிருந்து 2010இல் 63 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. சலுகையல்லாப் படுகடன் ரூ.758 பில்லியனுக்கு 55 சதவீதத்தினால் அதிகரித்தமையுடன் மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் சலுகையல்லாப் படுகடனின் பங்கு 2009 இறுதியின் 28 சதவீதத்திலிருந்து 2010 இறுதியில் 37 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. சலுகையல்லா படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2010இல் ரூ.610 பில்லியனிற்கு 49 சதவீதத்தினால் அதிகரித்த உயர் வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாடுகளே முக்கிய காரணமாகும். தாழ்ந்த மத்திய தர வருமான அந்தஸ்து கொண்டதாக நாடு உயர்வடைந்தமையுடன் சலுகை அடிப்படையிலான வெளிநாட்டு நிதியிடலின் கிடைப்பளவு குறைவடைந்தது. எனினும், பன்னாட்டு நிதியியல் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான குழல் அதேபோன்று முதலீட்டாளர் நம்பிக்கையில் ஏற்பட்ட மேம்பாடு என்பன திரண்ட பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு சலுகையல்லா வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதிகளைத் திரட்டுவதற்கு அரசாங்கத்தினை இயலச் செய்தது.



படுகடன் உறுதியத்தன்மை என்றால் என்ன?

“படுகடன் உறுதித்தன்மை” என்பது நாடொன்று அதன் தற்போதைய மற்றும் எதிர்காலப் படுகடன் கடப்பாடுகளை, படுகடன்களை மீளவமைத்தலை நாடாமல் அல்லது முக்கியமான இறைச் சீராகங்கள் எவற்றையேனும் அவசியப்படுத்தாமலும் பூர்த்தி செய்கின்ற இயலாற்றலைக் குறிப்பதாகவுள்ளது. உயர்ந்ததும் உயர்வடைந்து செல்வதுமான படுகடன் மட்டங்கள், இறை மற்றும் நாணயக் கொள்கையில் காத்தரமான தன்மையினைக் செலுத்தி வருமாகையால் படுகடனை உறுதியான மட்டத்தில் பேணுவது முக்கியத்துவம் வாய்ந்தாகும். எடுத்துக்காட்டாக, நாடு ஏற்கனவே உயர்ந்த வெளிநின்ற அரசு படுகடனை கொண்டிருக்கும்படி பொருளாதார முகவரமைப்புக்கள் படுகடன்களை தீர்ப்பதற்கு எதிர்காலத்தில் உயர்ந்த வரிச் சமையினை எதிர்பார்க்கக் கூடுமாகையால் பொருளாதார வளர்ச்சியில் மெதுவான தன்மை காணப்படும் பொழுது விரிவடைந்த நாணயக் கொள்கையைக் கொண்டிருப்பது போன்ற எதிர்ச் சமூர்ச்சி இறைக் கொள்கைகள் விரும்பத்தக்க தாக்கமெதனையும் கொண்டிருக்காது.

நாடானது அதன் அரசாங்க படுகடனை உறுதியான மட்டத்தில் பேணுவதற்கு, வட்டி வீதக் கொடுப்பனவுகள் நீங்கலாக மொத்த அரசு அரசிறைக்கும் மொத்த அரசு செலவினத்திற்குமிடையிலான வேறுபாடாக விளங்கும் அரசாங்கத்தின் எதிர்கால ஆரம்ப மீதியை அதன் அனைத்துப் படுகடன் கடப்பாடுகளையும் ஈடுசெய்யக் கூடியளவிற்கு பெரிதாக இருத்தல் வேண்டும். இதற்கமைய, வட்டிக் கொடுப்பனவு நீங்கலான அரசாங்கத்தின் செலவினம் அரசிறைச் சேகரிப்பிலும் பார்க்க உயர்வானதாகவுள்ளமையினைச் சுட்டும் விதத்தில் ஆரம்பப் பற்றாக்குறையொன்றினை அரசாங்கம் கொண்டிருக்குமாயின் இப்பற்றாக்குறையினை கடன்பாடுகளினூடாக நிதியிட வேண்டியிருக்கும். இது நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்தப் படுகடன் இருப்பு கடந்த ஆண்டின் படுகடன் இருப்பின் அப்படுகடன் இருப்பின் மீதான வட்டிக் கொடுப்பனவினைச் சேர்த்து அத்தொகையிலிருந்து நடப்பு ஆண்டின் ஆரம்ப மீதியைக் கழித்த தொகைக்குச் சமமானதாக இருக்கும் என எடுத்துக்காட்டுகின்றது. இதனைப் பின்வருமாறு காட்டமுடியும்.

$$D_t = D_{t-1} + iD_{t-1} - PB_t$$

இங்கு D_t என்பது நடப்பு ஆண்டின் படுகடன் இருப்பாகும். D_{t-1} என்பது முன்னைய ஆண்டின் படுகடன் இருப்பாகும் i என்பது படுகடன் மீதான பயனுறு வட்டி வீதமாகும். PB என்பது ஆரம்ப மீதியாகும். இதன்படி ஆரம்பப் பற்றாக்குறை ($PB_t < 0$) அல்லது உயர் வட்டி வீதங்கள் (i) நடப்பு ஆண்டின் படுகடன் இருப்பில் அதிகரிப்புக்களை விளைவிக்கும். ஆரம்ப மீதி பூஜ்யமாக இருக்குமாயின் ($PB_t = 0$) அதாவது வட்டிக்

கொடுப்பனவுகள் நீங்கலான. அரசாங்கத்தின் அரசிறை மொத்த செலவினத்தினை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்குமாயின் நடப்பு ஆண்டின் கடன்பாடு, கடந்தகாலப் படுகடன் இருப்பினை கொடுப்பனவு செய்ய மட்டுமே தேவைப்படும். மேலும், அரசாங்கம் ஆரம்ப மீதியை ($PB_t > 0$) எய்தக் கூடியதாக இருக்குமாயின் அதன் சேமிப்புகளை கடந்தகால படுகடனை தீர்ப்பனவு செய்ய பயன்படுத்த முடியும். இதன் மூலம் நடப்பு ஆண்டில் மேலதிகக் கடன்பாடுகளுக்கான தேவை குறைவடைகின்றது.

படுகடன் உறுதித்தன்மையினை எவ்வாறு மதிப்பிடுவது?

படுகடன் உறுதித் தன்மையினை மதிப்பிடுவதற்கு பல எண்ணிக்கையான முறையியல்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வணுகு முறைகளின்படி, படுகடனின் உறுதித்தன்மை உண்மை வட்டி வீதங்களில், ஆரம்ப மீதிகளில், உண்மைச் செலாவணி வீதத்தில் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதத்தில் தங்கியிருக்கின்றது. உயர்ந்த உண்மை வட்டி வீதங்கள் உயர்ந்த படுகடன் பணிச் செலவுகளுக்கு வழிவகுத்த வேளையில் ஆரம்பப் பற்றாக்குறை வரவு செலவுத்திட்ட நிதியிடலுக்கான மேலதிகக் கடன்பாடுகளுக்கு வழிவகுக்கும். திறந்த பொருளாதாரமொன்றில், வெளிநாட்டு நாணயத்திற்கெதிராக உள்நாட்டு நாணயம் தேய்வடைந்து அந்நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட படுகடன் இருப்பில் அதிகரிப்பினை ஏற்படுத்துமென்பதனால் வெளிநின்ற அரசு படுகடனைப் பாதிக்கும் செலாவணி வீதமும் முக்கிய மாறியாக விளங்கும்.

மொ.உ.உற்பத்தியின் விகிதமான படுகடன், அரசு படுகடன் உறுதித்தன்மையின் முக்கிய குறிகாட்டிகளிலொன்றாகவுள்ளது. மொ.உ.உற்பத்திக்கான படுகடனின் விகிதம் உயர்வாக இருக்கின்றமை, எதிர்காலத்தில் அதிர்வுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் நாடு மிகக் கூடியளவிற்கு பாதிப்புக்குள்ளாகும் தன்மையினை ஏற்படுத்தும். எனினும், நாட்டின் படுகடன் உறுதித்தன்மையினை மதிப்பிடுவதற்காக அடிமட்டமாகப் பயன்படுத்தக்கூடிய மொ.உ.உற்பத்திக்கான படுகடன் தொடர்பாக குறிப்பிட்டு சொல்லக்கூடிய மட்டமொன்று இல்லாமையால் இது ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரப் பண்புகளின் அடிப்படையில் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.

நாடொன்றின் படுகடன் உறுதித் தன்மையினை மதிப்பிடுவதற்கு பொதுவாகப் பயன்படுத்தும் கருவியாக அரசாங்கத்தின் சட்ட ரீதியான மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான படுகடன்¹ விளங்குகின்றது. இதன்படி நடப்பு ஆண்டில் நாட்டின் படுகடன் இருப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களை படுகடன் இருப்பினை பாதிக்கக்கூடிய முக்கியமான மாறிகளை இணைப்பதன் மூலம் எடுத்துக்காட்டலாம்.

உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தினால் அறிவிருத்தி செய்யப்பட்டது. Croce, Enzo, and Vhugo Juan - Ramon, 2003 "இறை உறுதித்தன்மையை மதிப்பிடல்: நாடுகளுக்கிடையிலான ஓர் ஒப்பீடு," பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆய்வு அறிக்கை இல. WP/03/145, பன்னாட்டு நாணய நிதியம், வாசிங்டன் டி.சி.

$$\Delta \frac{D_t}{Y_t} = \left(\frac{r-g}{1+g} \right) \frac{D_{t-1}}{Y_{t-1}} = \frac{PB_t}{Y_t}$$

இதில், D என்பது படுகடன் இருப்பில் Y என்பது மொ.உ.உற்பத்தி, r என்பது உண்மை வட்டி வீதம், g என்பது பொருளாதார வளர்ச்சி வீதமாகும். ¹ என்பது ஆரம்ப மீதியாகும். (இலகபடுத்தலுக்காக இப்பகுப்பாய்வில் செலாவணி வீதம் கணக்கிலெடுக்கப்படவில்லை) இதற்கமைய, உண்மையான வட்டி வீதம் வளர்ச்சி விகிதத்தினைவிட உயர்வாக இருக்குமிடத்து, ஏற்கனவேயுள்ள படுகடன் இருப்பின் மீதான வட்டிச் சுமை அதிகரிக்காமென்பதனை எடுத்துக்காட்டுகின்ற வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக படுகடன் இருப்பும் அதிகரிக்கும். இதேபோன்று படுகடன் இருப்பினை தீர்ப்பனவு செய்வது தவிரந்த செலவினத்தினை நிதியிடுவதற்காக அரசாங்கம் கடன்படுமாயின் (அது மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக ஆரம்பப் பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பு) மொ.உ.உற்பத்திக்கான விகிதமாகப் படுகடனினால் அறவிடப்பட்டவாறு படுகடன் சுமை அதிகரிக்கக்கூடும்.


எனினும், குறிப்பிட்ட வளர்ச்சி வீதமொன்றின் கீழ் வட்டிச் செலவினை ஈடுசெய்வதற்குப் போதுமான ஆரம்ப மிகையினை அரசாங்கமொன்று பேணக்கூடியதாக இருக்குமாயின் (ஆரம்ப மீதிகளை சமநிலைப்படுத்துகின்ற) புதிய கடனொன்றும் தேவையில்லை என்ற காரணத்தினால் தற்போதுள்ள மட்டங்களில் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் சமநிலைப்படுத்தப்படும். மேலும், உண்மையான ஆரம்ப மீதி சமநிலைப்படுத்தப்பட்ட ஆரம்ப மீதியிலும் பார்க்க உயர்வாக இருக்குமிடத்து வெளிநின்ற படுகடன் இருப்பு இக் காலப்பகுதியில் வீழ்ச்சியடைக்கூடும். இதே போன்று, உண்மை வட்டி வீதம் வளர்ச்சி வீதத்திற்கு சமமானதாக இருக்குமாயின், அப்பொழுது மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான உண்மையான ஆரம்ப மீதியின் கடன் தீராற்றலுக்கான தேவைப்பாடு நிலையானதாக தொடர்ந்து இருக்கும். எனினும், உண்மையான வட்டி வீதம் வளர்ச்சி வீதத்தினைவிட உயர்வானதாக இருக்குமிடத்து, அப்பொழுது மொ.உ.உற்பத்திக்கான உண்மையான ஆரம்ப மீதியின் கடன் தீராற்றலுக்கான தேவைப்பாடு இக்காலப்பகுதியில் அதிகரிக்கும்.

இலங்கையில் படுகடன் உறுதித்தன்மை


இலங்கையின் பொதுப்படுகடன் உறுதித்தன்மை தொடர்பாக போதுமான விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 2000 - 2004 காலப்பகுதியில் இலங்கையில் படுகடன் சுமை சராசரியாக மொ.உ.உற்பத்தியின் ஏறத்தாழ 102 சதவீதமாக இருந்தது. 2005இல் இப்போக்கு மாற்றமடைந்ததுடன் 2008 அளவில் இது மொ.உ.உற்பத்தியின் 81.4 அதிகரிப்பிற்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. எனினும், அரசினரையில் ஏற்பட்ட வீழ்ச்சி 2009இல் மாற்றமடைந்தமைக்கு உலகளாவிய பொருளாதார மந்தத்தின் தாக்கத்தின் விளைவாக மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி மெதுவடைந்தமை போருக்குப் பின்னைய மீள்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் விளைவாக செலவினங்கள் அதிகரித்தமை காரணங்களாக அமைந்தன. 2010இல் இறை நிலைமைகள் மேம்பட்டமையுடன் இந்நிலைமை மீண்டும் சாதகமானதாக மாறியது.

நடுத்தரகால பேரண்டப் பொருளாதார எறிவுகளின்படி, இலங்கையில் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் 2011இல் மொ.உ.உற்பத்தியின் 80 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் 2016 அளவில் இது 60 சதவீதத்தினை அடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோன்று ஆரம்பப் பற்றாக்குறை 2011இல் மொ.உ.உற்பத்தியின் 1.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2011ஆம் ஆண்டிற்கான இறை முகாமைத்துவ பொறுப்பானமை அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்டவாறு 2012 அளவில் பூஜ்யமான ஆரம்ப மீதி பதிவு செய்யப்படும். மேலும், மொ.உ.உற்பத்தி நடுத்தர காலத்தில் ஏறத்தாழ 8 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எறிவுகளைக் கவனத்தில் கொள்கையில் இலக்கிடப்பட்ட படுகடன் பாதையினை அடைவதற்கான சாத்தியத்தினை, நடுத்தர காலத்தில் செலாவணி வீதம் உறுதியாக இருக்கும் என்ற எடுகோளுடன் அரசாங்கத்தின் மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான படுகடன் என்ற சட்ட ரீதியான நடவடிக்கையினைப் பயன்படுத்தி தீர்மானிக்க முடியும்.

வரைபடம் சி.கு. 13.1 அடிப்படைப் பின்னணி



வரைபடம் சி.கு. 13.2 2010 மட்டத்தில் நிலவிய அனைத்து மாறிகள்



அட்டவணை 13.1 படுகடன் உறுதித்தன்மைக் கட்டமைப்பின் கீழ் நாடுகளின் வகைப்படுத்தல்

வகை	தாக்கம்
குறைந்த இடர்நேர்வு	அனைத்துப் படுகடன் குறிகாட்டிகளும் தொடர்பான அடிமட்டத்திற்கு மிகக் கீழேயுள்ளன
மீதமான இடர்நேர்வு	அடிப்படை பின்னணியின் கீழ் அடிமட்ட அளவு மீறப்பட்டமையினை எடுத்துக்காட்டவில்லையெனினும் மாற்றுப் பின்னணியில் அல்லது அழுத்தப் பரீட்சிப்பு பெறுபேறுகள் மீறப்பட்டன.
உயர்-இடர்-நேர்வு	அடிப்படையின் கீழ் அடிமட்டங்கள் மீறப்பட்டவெனினும் நாடு தற்பொழுது கொடுப்பனவு இடர்நேர்வுகள் எதையையும் எதிர்நோக்கவில்லை
படுகடன் இடர்நேர்வு	நாடு ஏற்கனவே நிலுவைகளில் உள்ளது

இத்தகைய அடிப்படைகளைக் கொண்ட பின்னணியில், நடுத்தர கால வளர்ச்சி எறிவுகள் அடையப்பட்டு 2012இல் பூஜ்ய ஆரம்ப நிலுவை 2016 வரை தொடருமாயின், நடுத்தர காலத்தில் உண்மை வட்டி வீதங்கள் ஏறத்தாழ 3 இலிருந்து 4 சதவீதமாக இருக்குமிடத்து மொ.உ.உற்பத்தியில் 60 சதவீதம் என்ற இலக்கிடப்பட்ட வீதத்தினையடைய முடியும். பூஜ்ய ஆரம்ப நிலுவை மற்றும் உயர் வளர்ச்சி உத்வேகத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு இறைத் துறையின் சாதகமான அபிவிருத்திகளின்படி உண்மை வட்டி வீதங்களில் அதிகரிப்புக்கள் காணப்பட்ட போதும் கூட 2016 அளவில் எதிர்பார்க்கப்பட்டவாறு மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தினைப் பேணுவது சாத்தியமாக இருக்குமென்பது முக்கியமானதொரு விடயமாக இருப்பது வெளிநின்ற படுகடன் இருப்பின் மீது அதிகரித்துச் செல்லும் வட்டி வீதத்தின் எதிர்க்கணியத் தாக்கத்தினைத் தணிக்கும் (பார்க்க வரைபடம் சி.கு.13.1). பொருளாதார வளர்ச்சி வீதம் உண்மை வட்டி வீதத்திற்கு மேலே இருக்குமிடத்து அடிப்படைப் பின்னணியின் கீழ் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க குறைந்த வீதமாக இருந்த போதும் நடுத்தர காலத்தில் நானாயக் கொள்கை, உண்மை மற்றும் இறைத் துறைகள், 2010 மட்டத்தில் நிலவிய அனைத்து மாறிகளின் நிலை என்பனவற்றில் மேலதிக அபிவிருத்திகள் எதுவுமில்லையென்ற எடுகோளின் அடிப்படையில் மொ.உ.உற்பத்தியின் படுகடன் விகிதம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும். இது மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி, நானாய மற்றும் இறைத் துறைகளின் (பார்க்க வரைபடம் சி.கு. 13.2) எதிர்க்கணிய அபிவிருத்திகளிலிருந்து தோன்றுகின்ற படுகடன் மீதான அழுத்தத்தினைக் குறைக்க முடியும்.

ப.நா நிதியமும் உலக வங்கியும் படுகடன் உறுதித்தன்மை கட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளன. இதனை குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் வெளிநாட்டுப் படுகடன் உறுதித் தன்மையினை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியும். இக் கட்டமைப்பின் கீழ் அடிப்படைப் பின்னணி, மாற்றுப் பின்னணி மற்றும் அழுத்தப் பரீட்சிப்பு என்பனவற்றின் கீழான குறித்துரைக்கப்பட்ட அடிப்படை அளவுகளுடன் எறிவு செய்யப்பட்ட அரசு படுகடன் குறிகாட்டிகளினை ஒப்பிடுவதன்

மூலம் நாடுகள் வகைப்படுத்தப்பட்டன (விபரங்களுக்கு அட்டவணை சி.கு. 13.1இனைப் பார்க்கவும்)


படுகடன் உறுதிப்பாட்டுத் தன்மையினை மதிப்பிடுவதற்கு 2009இல் ப.நா. நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், இலங்கை மீதமான இடர்நேர்வு வகைக்குத் தரமுயர்த்தப்பட்டது. எனினும், இவ்வாய்வானது ஏற்றுமதி வளர்ச்சி, மொ.உ.உற்பத்தி வளர்ச்சி, எறிவு செய்யப்பட்ட செலாவணி வீதம் போன்ற முக்கிய பேரண்டப் பொருளாதார மாறிகள் பற்றி செய்யப்பட்ட பல எடுகோள்களினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மத்திய வங்கியின் பிந்திய எறிவுகளின்படி 2009 யூலையில் மேற்கொள்ளப்பட்ட உறுதித்தன்மை பகுப்பாய்வின் போது ப.நா. நிதியம் மற்றும் உலக வங்கியினால் எடுகோள் கொள்ளப்பட்ட போது இருந்ததிலும் பார்க்க இவ்வகைத்துப் பேரண்டப் பொருளாதார மாறிகளும் தற்பொழுது மிகச் சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுரை

மீண்டும் மீண்டும் ஏற்படும் இடர்நேர்வு மற்றும் வட்டி வீதச் சுமை என்பனவற்றைக் குறைக்கும் பொருட்டு சாத்தியமானவிற்கு குறைந்த வட்டி வீதத்தில் நடுத்தர நீண்ட கால முதிர்ச்சிகளுடன் கூடியளவிற்கு சந்தை சார்ந்த படுகடன் கருவிகளை நோக்கி நகர்ந்ததன் மூலம் அரசாங்கத்தின் படுகடன் சொத்துப்பட்டியல் மீளவமைக்கப்பட்டிருக்கிறது. வங்கிக் கடன்பாடுகளும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரவு செலவுத்திட்ட நிதியிடலின் பணவீக்கத் தாக்கத்தினைக் குறைத்தது. இதே போன்று அரசாங்கத்தின் அரசிழையினை அதிகரிப்பதற்கும் செலவினத்தினை சிக்கனப்படுத்துவதற்குமாக இறைத் துறையின் மீது பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இறை மீதிகள் மேம்பட்டன. தொடர்ச்சியான அரசாங்க இறைத்திரட்சி செயல் முறைகள் நடுத்தர காலத்தில் ஆரம்ப மீதிகளை மேலும் முன்னேற்றும்ென எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கையும் தாழ்ந்த பணவீக்க எதிர்பார்ப்புக்களும் வட்டி வீதங்களை தேவையான மட்டத்தில் பேணுவதற்கு உதவும். மேலும், வெளிநாட்டுச் செலாவணியின் அதிகரிக்கின்ற உட்பாய்ச்சல்கள் உறுதியான செலாவணி வீதத்திற்கு உதவும். தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளிலிருந்து கிடைக்கும் நன்மைகளின் காரணமாக பொருளாதாரமும் விரைவான வீதத்தில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வபிவிருத்திகளைக் கவனத்திற் கொள்கையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் படுகடன் இரண்டும் உறுதியான மட்டத்தில் விளங்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் இவ்வெதிர்காலத்தில் படுகடன் கடப்பாடுகளை அரசாங்கம் பூர்த்தி செய்வதையும் இயலச் செய்யும்.

வெளிநின்ற படுகடனின் ரூபப் பெறுமதி ரூ.4.7 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமைக்கு செலாவணி வீதத்தில் காணப்பட்ட வேறுபாடுகளின் தாக்கமே காரணமாக இருந்தது. ஐ.அ.டொலர்களில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடனின் ரூபப் பெறுமதி (வெ.நா.வ.பிரிவு மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி) வீழ்ச்சியடைந்தமைக்கு 2010இல் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக 3.1 சதவீதத்தினால் உயர்வடைந்தமையே காரணமாகும். மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் ஏறத்தாழ 59 சதவீதம் சிஎவிலும் (28.3 சதவீதம்) ஐ.அ.டொலரிலும் (23.5 சதவீதம்), யூரோவிலும் (7 சதவீதம்) குறித்துரைக்கப்பட்டிருப்பதன் காரணமாக 2010இல் சிறப்பு எடுப்பனவு உரிமைகள், யூரோ போன்ற மற்றைய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா முறையே 4.6 சதவீதத்தினாலும் 10.9 சதவீதத்தினாலும் உயர்வடைந்தமையானது வெளிநின்ற வெளிநாட்டுப் படுடன் இருப்புக்கள் குறைவடையப் பங்களித்தது. எனினும், வெளிநாட்டு வெளிநின்ற படுகடன் இருப்பில் 25 சதவீதம் யப்பானிய யென்னில் குறித்துரைக்கப்பட்டுள்ளமையினால் யப்பானிய யென்னுக்கெதிராக இலங்கை ரூபா 8.8 சதவீதத்தினால் தேய்வடைந்தமையானது வெளிநின்ற படுகடன் இருப்பில் எதிர்க்கணிய தாக்கமொன்றினைக் கொண்டிருந்தது.

அரசு படுகடன் குறிகாட்டிகளில் காணப்படும் முன்னேற்றம் எதிர்காலத்தில் படுகடன் சுமை குறைவடையக்கூடிய அறிகுறிகளைக் காட்டுகின்றது. இறைத் துறையில் காணப்பட்ட மேம்பாடு, குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபா உயர்வடைந்தமை என்பன உயர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து மொ.உ.உற்பத்தி விகிதமாக படுகடன் அதிகரித்துச் செல்லும் போக்கினை 2010இல் மாற்றியமைத்தது. 2010இல் மொ.உ.உற்பத்தியிலான படுகடன் விகிதம் நடுத்தரகால பேரண்ட இறைக் கட்டமைப்பின் இலக்கான மொ.உ.உற்பத்தியின் 84 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியான இறைத்திரட்சி செயற்பாடுகளையும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியையும்



அட்டவணை 6.8 அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

விடயம்	ரூ.பில்லியன்			
	2007	2008	2009	2010 தற்காலிக மானவை
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	500,514	592,804	825,687	820,448
உள்நாடு	415,089	440,918	675,274	686,800
வெளிநாடு	85,425	151,886	150,414	133,648
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	317,833	380,330	516,012	467,856
உள்நாடு	253,719	258,720	401,296	389,672
வெளிநாடு	64,114	121,609	114,716	78,184
வட்டிக் கொடுப்பனவுகள்	182,681	212,475	309,675	352,592
உள்நாடு	161,370	182,198	273,978	297,127
குறுங்காலம்	53,874	65,364	72,364	58,943
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	107,496	116,834	201,613	238,185
வெளிநாடு	21,311	30,277	35,698	55,464

மூலங்கள் : நிதி, திட்டமிடல் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

பேணுவது 2016ஆம் ஆண்டளவில் வெளிநின்ற படுகடன் இருப்பினை இலக்கிடப்பட்ட மட்டமான 60 சதவீதத்திற்குக் குறைப்பது அவசியமானதாகும்.

படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

2010இல் வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரித்த போதும் மொத்த படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.820.4 பில்லியனிலிருந்து 5.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமைக்கு குறைந்தளவு கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளே காரணமாக இருந்தன. மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளில் 57 சதவீதத்திற்கு வகைக்கூறிய மொத்த கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.467.9 பில்லியனுக்கு 9.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. மொத்தக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் ரூ.389.7 பில்லியன் உள்நாட்டு

அட்டவணை 6.9 அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	2007	2008	2009	2010 தற்காலிக மானவை
அரசின்படுகடன்/மொ.உ.உ	85.0	81.4	86.2	81.9
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ	47.9	48.5	49.8	45.8
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ	37.1	32.8	36.5	36.1
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள்(அ)	127.3	132.2	170.7	166.4
மொத்தப்படுகடன் பணி/மொ.உ.உ	14.0	13.4	17.1	14.6
மொத்தப்படுகடன் பணி/ அரசு அரசிறை (ஆ)	88.6	90.5	118.0	100.3
இதில் உள்நாட்டுப்படுகடன் பணி/ அரசு அரசிறை (ஆ)	73.5	67.3	96.5	83.9
மொத்தப்படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	43.2	43.1	48.1	46.9
இதில் உள்நாட்டுப்படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	35.8	32.0	39.3	39.3
வெளிநாட்டு படுகடன் பணி/ஏற்றுமதிகள் (அ)	8.2	13.9	14.6	11.0
மொத்த வட்டி/மொ.உ.உ	5.1	4.8	6.4	6.3
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ	4.5	4.1	5.3	5.3
உள்நாட்டு வட்டி/அரசு நடைமுறைச் செலவினம்	25.9	24.5	31.1	31.7
வெளிநாட்டு வட்டி /ஏற்றுமதிகள் (அ)	2.0	2.8	3.5	4.6

(அ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள் (ஆ) பொருளாதார வடிவமைப்பில் அரசு வருமானம் (இ) கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளை உள்ளடக்கிய அரசு செலவினம்

மூலங்கள் : நிதி, திட்டமிடல் அமைச்சு தேசகமைதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கை மத்திய வங்கி

மூலங்களுக்கும் ரூ.78.2 பில்லியன் பாதுகாப்புக் கடன்கள் மீதான பிற்போடப்பட்ட மீள்கொடுப்பனவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு மூலங்களுக்கும் வழங்கப்பட்டன. 2010இல் முதிர்ச்சியடைந்த படுகடன் இருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் வெளிநாட்டுப் படுகடன் மீள்கொடுப்பனவுகளில் ரூபாய் பெறுமதியினைக் குறைத்த ரூபாவின் உயர்வும் வெளிநாட்டு மூலங்களுக்கான கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் வீழ்ச்சியடைய முக்கியமாகப் பங்களித்தன. 2010இல் மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.352.6 பில்லியனுக்கு 13.9 சதவீதத்தினால் அதிகரித்தன. உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் கடந்த ஆண்டினை விட 8.4 சதவீதத்தினால் அதிகரித்த போதும் இது முன்னைய ஆண்டில் வட்டிக் கொடுப்பனவாக பதிவு செய்யப்பட்ட 50.4 சதவீத அதிகரிப்பினை விட மிகக் குறைவானதாகும். 2009 உடன் ஒப்பிடுகையில் 2010இல் உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட குறைந்த வளர்ச்சிக்கு 2010இல் அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும். வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 55.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு சலுகையல்லா வெளிநாட்டுக் கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

2010இல் படுகடன் பணிக் குறிகாட்டிகள் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சாதகமற்ற போக்குகளுக்கு மாறாக மேம்பாட்டினைக் காட்டியது. அரசிறைக்கான படுகடன் பணிக் கொடுப்பனவு விகிதம், அரசிறைச் சேகரிப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் படுகடன் பணிச் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2009இன் 118 சதவீதத்திலிருந்து 100.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2010இல் காணப்பட்ட உயர்ந்த மொ.உ.உற்பத்தி படுகடன் பணிச் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் சேர்ந்து மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்தப் படுகடன் பணி விகிதம் 2009இன் 17.1 சதவீதத்திலிருந்து 2010இல் 14.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையப் பங்களித்தது. மொ.உ.உற்பத்தியில் மொத்த வட்டிக் கொடுப்பனவு 2009இல் 6.4 சதவீதத்திலிருந்து 2010இல் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மேலும், பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதி வருவாய்களுக்கான வெளிநாட்டுப் படுகடன் விகிதம் 2010இல் காணப்பட்ட உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியின் காரணமாக 2009இன் 170.7 சதவீதத்திலிருந்து 2010இல் 166.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.